

7. ஜூரோப்பியர் காலம்

நாயக்கரிகள் தமிழகத்தை ஆண்ட காலத்தில் இந்நாட்டில் பழும் பெருஞ் சமயங்களான சைவமும் வைணவமும் மக்களினாட்டில் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருந்தன. இசுலாமியர்கள் துடியால், இசுலாம் சமயமும் இங்குப் பரவியது. ஜூரோப்பியர் தலையை வருகையால் கிறித்தவ சமயமும் இங்குப் பரவத் தலைப்பட்டது. ஆங்கிலேயர் மக்களைக் கிறித்தவர்களாகக் கூறப்பட்டனர். ஆட்சியின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. இந்கெனவே இங்கு வந்த ஜூரோப்பிய பாதிரிமார்கள், பல்லா மிரகணக்கான மக்களைக் கிறித்துவ சமயத்திற்கு மாற்றினார்கள். சமய மாற்றம் நிகழ்கின்ற பொழுது இருவர்க்கிடையிலும் இருந்த மொழி மாறுபாட்டினை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். மக்களின் அன்பைப் பெறுவதற்கு வழி, அவர்கள் மொழியைக் கற்று, அவர்களோடு கலந்து வாழ்தலே என்பதை நன்கறிந்த இவர்கள், தமிழ் மக்களோடு கலந்து வாழ்ந்து, தமிழ்மொழியைக் கற்று, அம் மொழி வாயிலாகத் தங்கள் சமயக்கொள்கைகளை நாட்டிற் பரப்பினார்கள். எத்தகைய இன்னல்கள் வந்துற்ற போதும் அவற்றிற்குச் சிறிதளவேனுஞ் சலியாது தங்கள் காரியத் திற் கண்ணுங் கருத்துமாயிருந்து உழைத்து வந்தமையால், கிறித்துவ சமயம் அக்காலத்தில் தமிழ் நாட்டில் வளரலாயிற்று. கிறித்துவக் குருமார்கள் சமயத்திற்குச் செய்து வந்த தொண்டு, தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிற் றென்றே கருதச் சிடக்கின்றது'' என்று, திரு.வி. செல்வநாயகம் குறிட பிட்டுள்ளார்!

தமிழில் உரைநடை வளர்ச்சி

தன் எண்ணங்களை வெளிப்படுத்த மனிதன் பேசு மொழியைப் படைத்துக் கொள்வதற்கு முன்னால் ஒவ்வொர்ச்சிகளைப் பாட்டின் மூலம் தெரிவித்துக் கொண்டான். என்று மொழி நூலறிஞர் யெஸ்பர்ஸன் குறிப்பிடுகின்றார். இதனால் ஒரு மொழியில் செய்யுளே உரைநடைக்கு முன் வழங்கியிருக்க வேண்டுமென்பது வெளிப்படை. ‘இலக்கிய வரலாற்றில் கவிதையே உரைநடைக்கும் முற்பட்ட காலத்தோகும்’ என்று அறிஞர் எமர்சன் கூறியிருப்பதும்? இக்கருத்துக்கு அரண் செய்வதாகும். தமிழில் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் உரைநடை அமைந்திருக்கவில்லை என்ற கூற்று முழுதும் கொள்ளக் கூடியதன்று; ஐரோப்பியர் தொடர்பால் ‘உரைநடை’ என்ற இலக்கியைப் பிரிவு தனிக் கலையாய் வளர்ந்தது எனலாம். உரைநடை, வளர்ச்சியினையும் வாழ்வினையும் பெற்றது அவர்களால் எனலாம். தொல்காப்பியத்திலேயே உரைநடையைப் பற்றிய குறிப்பினைக் காண்கிறோம். உரைநடையும் செய்யுண்டு கலந்த நூல்கள் அக்காலத்தில் எழுந்திருந்தன என்பதே அக்குறிப்பாகும். இதனை,

‘தொன்மை தானே

உரையொடு புணர்ந்த பழையை மேற்றே’

என்று தொல்காப்பியனார் செய்யுளியலில் குறிப்பிடுகின்றார். இதனை ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’

ஒன்று அக்காவத்தில் வழங்கினார். பெருந்தேவணார் பாரதமும், தூடுச் சாந்திரையும் இவற்றிற்குச் சான்றுகளாகப் பழைய உரை துணில் காட்டப்படுகின்றன. மேலும், தொல்காப்பியனார்,

‘அங்கதம் முதுசொல்லோ டவ்வேழ் நிலத்தும்’

என்ற பொருளியியலிலும் ஒரு நூற்பாவினை அமைக்கிறார். இந்துபா, நூல் புணர்க்கும் முறை ஏழு பிரிவென்றும் அவற்றில் ஒன்று ‘உரையாப்பு’ வகை என்றும் விதந்தோதுகிறது. அவ்வரை தூட்டினை நான்கு வகையாக அவரே பிரித்துரைக்கிறார்.

‘பாட்டிடை வைத்த குறிப்பி யானும்

பாவின் றெழுந்த கிளவி யானும்

பொருள்மர பில்லாப் பொய்ம் மொழி யானும்

பொருளோடு புணர்ந்த நகைமொழி யானுமென்று

உரைவகை நடையே நான்கென மொழிப.’²

இதனால், உரைநடையும் செய்யுளும் கலந்துள்ள நூல்களும், பாராட்டிற்கு உரையாகக் கூறப்படும் உரை நூல்களும், ஒரு பொதுனின்றிப் பொய்ப்படத் தொடர்ந்து சொல்லும் நவீனங்களும், தூந்து ஏதுவாகிய நாடகங்களும், சிறு கதைகளும் உரைநடை புங்களாம் என்பது பெறப்படுகின்றது.³

சிலப்பதிகாரத்தில் செய்யுள்களுக்கு இடையில் சில கிடங்களில் உரைநடை விரவி வருவதனைக் காணலாம். சிறையனார் அகப்பொருள் உரையில் சிறிது கடினமான நடையில் சிலமந்த உரைநடை காணப்படுகிறது. இடைக் காலத்தில் பட்ஜோழி கலந்த தமிழ் உரைநடையினைச் சமன ஆசிரியர் சிலர் ‘ஷாப்பிரவாளம்’ என்னும் நடையில் எழுதினர் என்று பூர்வாகம், சத்திய சிந்தாமணி முதலிய நூல்களால் அறியலாம். பட்ஜோழாம் நூற்றாண்டில் தொல்காப்பியம், சங்க நூல்கள், பூர்வீய கால நூல்கள் முதலியவற்றிற்கு உரை படியில் இருந்து நச்சினார்கினியர், அடியார்க்கு நல்லார்,

பேராசிரியர், ஓவூ வண்டியர், பிரேமலூகர் முதலிற்கு
திட்பமான, செலிந்த உரைநடையினை எழுதியுள்ளார். ஓவூவை
உரையாசிரியர் நாஸாயிரத் தின்வியப் பிரபந்தத்தில்
மணிப்பிரவாள நடையில் உரை செய்தனர். ஓவூ திருத்தி
ஈந்திரங்களுக்கும் கூவ சமயப் புலவர் உரை கண்டுள்ளார்
அந்தக் காலத்தில் செய்யுள் அமைப்பே உரைநடையிலும்
இலக்கியத்தில் பெரிதும் பயிலப்பட்டது எனவாம். 'இலக்கியார்,
இலக்கணம், சோதிடம், மருத்துவம், நிகண்டு முதலிய அளவுக்கு
நூல்களும் செய்யுள் நூல்களாகவே துவங்கினா. அக்காலத்தில்
பண்யேடைகளில் இரும்பெழுத்தாணிக் கொண்டு எழுதினார்.
இது, இக்காலத்தில் தாளில் பேனாவால் எழுதுவது போன்ற எங்கீ
செயலன்று. 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' என்ற
முறையால்தான் அடர்ந்த இடர்ப்பாடு களையப்பட முடிந்தது.
ஒரு கருத்தை உரைநடையில் சொல்வதைவிடச் செய்யுளில்
சொல்வதால் காலச் சுருக்கத்தையும் முயற்சி எளிமையையும்
பெற இயலும். அச்சுப் புத்தகங்கள் இல்லாத காலமாதலால்
நூல்களைப் பயில்வதற்கும், பயிற்றுவதற்கும் மனதில்
கொள்வதற்கும் மனப்பாடம் செய்யப்பட வேண்டிய அவசியம்
ஏற்பட்டது. செய்யுளை மனப்பாடம் செய்வதே எளிய விரைவு
செயல். இவ்வாறான காரணங்களால் செய்யுள் வழக்கே
ஐரோப்பியர் வருகைக்கு முன் பெருவழக்காயிருந்தது. இதே
நிலைமையினை ஐரோப்பியர் நன்கு குறிப்பிட்டுள்ளார். 'தமிழ்
உரை எழுதும் பழக்கம் இன்னும் தொடக்க நிலையில்
இருக்கிறது. விரைவாகவும் சரமாரியாகவும் கவிபாடக்கூடிய
புலவர் உரைநடையிற் சில சொற்றொடர்கள் எழுத்து
தெரியாமலிருக்கின்றனர்' என்னும் கருத்துப்பட விண்ஸ்லோவின்
தமிழ் - அங்கில அகராதியின் முகவரையில் எழுதப்
பட்டிருக்கிறது. 'மருத்துவம், கணிதம், இலக்கணம், நிகண்டு
முதலிய எல்லா நூல்களும் (அவற்றின் உரைகளைத் தவிர)
செய்யுளிலே இயற்றப்பட்டிருக்கின்றன. 'உரைநடையில் நால்
இயற்றும் வழக்கம், ஐரோப்பியரின் தொடர்பால் ஏற்பட்டதாகும்'
என்று தமிழைப் பற்றி மர்டாக் கரை எழுதியிருக்கிறார்!'

மேனாட்டுக் கிறித்தவர்கள்

நற்றுவ போதக சுவாமி (Robert de Nobile)

உயர்குல இந்துக்களைக் கிறித்தவராக்கும் நோக்கத்தோடு இத்தாலியிலிருந்து வந்த அவர், அதற்கேற்றவாறு நடை உடை பாவனைகளைப் பிராமணர்போல் மாற்றிக் கொண்டார். மதுரையிலே வாழ்ந்த இவர் மயிலாப்பூரில் 1656இல் காலமானார். இவர் ஞானோபதேச காண்டம், மந்திர மாலை, ஆத்தும் நிரணயம், தத்துவக் கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம், ஞான தீபிகை, நீதிச் சொல் முதலிய பல உரைநடை நூல்களை எழுதினார். ஆனால் அவை மறைந்தோழிந்தன.

விரமா முனிவர்

கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) என்ற இயற்பெயர் கொண்ட இவர் கி.பி. 1700 இல் தமிழ் நாட்டுக்கு வந்து மதுரை சுப்பிரதீபக் கல்யாயரிடம் தமிழ் கற்றுத் தேறினார். இவர் தமிழ் எழுத்துக்களில் ஒரு நல்ல சிர்திருத்தத் தினைக் கொணர்ந்தார். முற்காலத்தில் எகர ஒகரக் குற்றெழுத்துகளும் நெட்டெழுத்துகளும் வேறுபாடின்றி ஒரே மாதிரி எழுதப் பட்டன. இதனை மாற்றி, குற்றெழுத்தின்மேல் புள்ளியிட்டும், நெட்டெழுத்தின் மேல் புள்ளியிடாமலும் எழுதும் சிர்திருத்தத் தினைக் கொணர்ந்தார். மேலும் உயிர்மெய் எகர ஒகரங்களில் மற்றொரு சிர்த்திருத்தத்தினையும் புகுத்தினார். யகர உகர உயிர் மெய்க் குற்றெழுத்துகளை அக்காலத்தில் மேலே புள்ளியிட்டு எழுதினார்கள். “உதாரணம் கீ் பெச் (இவை குற்றெழுத்து) எழுதினார்கள். கொம்பு பெற்று வருகிற இந்த என்று வாசிக்கப்பட்டன). கொம்பு பெற்று வருகிற இந்த எழுத்துக்கள் குற்றெழுத்துக்கும் நெட்டெழுத்துக்கும் ஒரே மாதிரி எழுதப்பட்டப் படியால், அவற்றின் வேறுபாட்டை எவ்விடில் நெட்டெழுத்துக்குக் கொம்பை மேலே சுழித்தெழுதும் வழக்கத்தை உண்டாக்கினார்..” அம்முறையே, இப்பொழுதும் வழக்கில் உள்ளது. ‘பண்டை நிகண்டுகளில் அமைந்த பதர்; வள வரிசைப் படுத்திச் ‘சதுர் அகராதி’ என்னும் பெயரால் அர்யதோர் நூலை அவர் வெளியிட்டார்.’ அதுவே பிற்காலத்தில் எழுந்த பேரகராதி களுக்கெல்லாம் அடிப்படையாய் அமைந்தது. ‘இவர் எழுதிய பரமார்த்த குரு கதை’ நகைச்சுவை நிரம்பியது; நயம் கெழுமியது. திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானைத் கலிவெண்பா என்னும் பிற செய்யுள் நூல்களையும் ‘தொன்னுல் விளக்கம்’ என்ற ஜிந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூலையும் இவர் செய்துள்ளார்.

ಕೆಂಪು ಪಾಲಕ ಹ್ಯಾರ್

கிவர் 1706இல் தரங்கம்பாடிக்கு வந்து, முதன்முதல் இங்கே பிராட்டஸ்டண்டு கிறித்தவ சமயத்தைப் பரப்பினார். முதன் முதலில் தமிழ்ப் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டார். தமிழ்

இலத்தீன் இலக்கணத்தையும், தமிழ் இலத்தீன் அசராதியின் பகுதிகளையும் இவர் ஹலி நகரத்தில் அச்சிட்டிருக்கிறார்.

எல்லிஸ் துரை

இவர், திரு. முத்துச்சாமிப் பிள்ளையவர்களைக் கொண்டு பழைய ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்தார். அவரைக் கொண்டு வீரமாழனிவர் வரலாறு வெளிவரச் செய்தார். திருக்குறளின் முதல் பதின்மூன்று அதிகாரங்களுக்கு முதன் முதலில் ஆங்கிலத்தில் உரை எழுதியுள்ளார்.

இரேனியஸ் ஐயர்

போப்பையரால் பாராட்டப்பட்டஇவர், பாளையங் கோட்டையில் சமயத் தொண்டாற்றினார். மக்களுக்கு முடிந்த அளவில் உதவி புரிந்த இவர், 'வேத உதாரணத் திரட்டு' என்னும் உரைநடை நூலை ஆக்கியுள்ளார்.

போப்பையர் (Rev. G.U. Pope)

ஆங்கில நாட்டவரான இவர், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பள்ளிக் கூடங்களையும், சமயப்பள்ளி (Missions) களையும் நிறுவினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆசிரியராய்ப் பணி புரிந்தார். இவர் மேலை நாட்டார்க்குச் தமிழகத்தின் கலைச் செல்வத்தைக் காட்டினார்; நீதியின் நீர்மையை உணர்த்தினார்; ஞானச் செல்வத்தை வழங்கினார்; தமிழ்ப்பணியே தம் உயிர்ப் பணியாகக் கொண்டார் எனலாம். இவர் திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து

ஈடு அல்லது பெருமையினை உயர்த்தி சொன்னார். இருவாசகத்தை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'இருவிளை எட்டுத் தெள்வு'
இருந்த வாசகத்தையெல்லாம் வருவிளையாட்டாற் போன்ற
உழையூரி யத்தில் வைத்திருப்பதை என்று பொருளியியார் ஆவியான
விளைவின் பாராட்டினைப் பெற்றார். நாவடியார் முழுவந்தையை
ஏம் புறாதாறும், புறப் பொருள் வெண்பாமானல் முதலிய
நால்களில் சில பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்
தன்னார். தமிழ் இலக்கியத்தின் பெருமையினைக் கட்டுரையாக
ஆங்கிலச் செய்தித்தான்களில் எழுதிப் பரப்பினார். தமது
நால்களையில் 'போப்பையர் - ஒரு தமிழ் மாணவர்' என்ற வாசகம்
எழுதப்படவுடன் வேண்டும் என்று இவர் ஆசைப்பட்டார். இவர்தமிழ்
ஆங்கிலத்திற்கு இவ்விருப்பம் ஒன்றே போதிய சாங்நாகுமன்றாறு
எந்நாட்டில் பிறந்தாறும், எந்நாட்டில் இறந்தாறும், போப்
பைக்காரப் போன்றவர் சிறந்த தமிழரே என்பதில் தடையும்
உண்டா?''

கால்குவெல் ஜூயா

இவர், 1889-இல் அயர்லாந்து நாட்டிலிருந்து தமிழ்நாடு
நாடு திருநெல்வேலியில் இடையன் குடியில் தங்கித் தாம்
ஒருவராகவே இலட்சம் பேரரக் கிறித்தவர்களாகவார். இவர்,
'திருநெல்வேலிச் சரித்திரம்' என்னும் நாலை ஆங்கிலத்தில்
எழுதிவார்; இது தவிர, 'நற்கருணைத் தியானமானல்', 'தாமரைத்
தடாகம்' என்னும் இரு நால்களையும் இயற்றிவார். இவருடைய
பெயர் இங்றளவும் புகழ் பூத்து நின்று நிலவுவதற்குக் காரணம்.
இவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A comparative
Grammar of the Dravidian family of Languages) என்னும்
அவாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான
திராவிட மொழிகள் ஒரிஷத்தைச் சார்ந்தவை என்பதை
உக்கத்திற்கு எடுத்துக் காட்டிய பெரியார் இவரே. இவருக்குத்
தமிழர் நன்றிக் கடன் பட்டவர் ஆவர்.

தமிழ்க் கிறித்தவர்கள்

இங்கு வாழுந்துவந்த தமிழர் பலர் ஜூபோப்பியர்களால்
மையமாற்றம் செய்யப்பட்டுக் கிறித்தவர்களாகி அந்தச்
மைத்திற்குத் தொண்டு செய்தனர். சிறு நால்களையும் எழுதினார்.

வாழ்ந்துகொண்ட விவரங்கள்

இவர், குறைந்துகொண்ட பிரத்துப்பு மாதிரிகளில் இருந்து கிடைத்துவது என்றால் சம்பந்தமில்லை. அதை பாதுகாப்பாக வாழ்வதன்போது மீது விரும்புவது. இதுகூட 'சர்வ சமய சமரச சிற்குதாக' இருந்தும் துவால் ஆறியலாம். மேலும் இவர் அரிசி விரும்புவதை நிதி நால்களுடையும், பெண்களுக்குக் கூவின் விரும்புதலை வலியுறுத்தும் முறையில் 'பெண்முதி மாண்புமுறை' நூல்லையும் எழுதியுள்ளார். இவர் தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பான தொண்டு தமிழில் முதன்முதல் 'பிரதப முதலை' ஏதித்திரும்' என்ற நாவலை எழுதியதாகும். தமிழ் நாட்டின் நாவல் துறைக்கு வித்திட்டவர் இவரே. 'குருண கந்தரி, நாவலும், 'சத்திய வேத சீர்த்தனை' என்ற நாவலும் இவர்தம் இருப்பதாக காலத்தில் எழுதப்பட்டவைகளாகும்.

H.A. கிருஷ்ணப் பிள்ளை

திக்கெலாம் புகழும் திருநெல்வேலியிலே ஹட்டியா பட்டியில் வேளாளர் மரபில் தோன்றிய இவர், கிறிஸ்து சமயத்தினைச் சார்ந்தார். இவர் ஐான் பனியன் (John Bunyan) என்னும் மேனாட்டு ஆசிரியர் எழுதியுள்ள துறக்கப் பயணம் (Pilgrim's progress) என்னும் நூலினைத் தமிழ்ப்படுத்தினார். அந்தும் தமிழில் 'இரசுணிய யாத்திரிகம்' எனப்படுவது. இக்காலியத்தில் வரும் உருக்கமான ஒரு பாடலைக் காண்க. ஏகநாற்கால பொறுமையினைப் படம் பிடித்துக் காட்டுகிறது இப்பாடல்:

"தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந் தெந்தாய்,
இன்னதென அறிகில்லார் தாஞ்செய்வ திப்பிழைய
மன்னியும் என் றெழிற்கனிவாய் மலர்ந்தார்நம்

அருள்வள்ளல்"

"சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் பாடு திருப்பாசுரங்களின் மணம் இரசுணிய மனோக்ரத்தில் கமழ்கின்ற இறைவனது பேரின்ப வெள்ளம் பொங்கிப் பெருகிப் பூரணமாக நிற்கும் நிலையினைக் கண்டு அதனைப் பருகுமாறு பரிந்தழைக்கும் தாயுமானவர் முதலிய ஆன்றோர் பாடல்களில் உள்ள ஆவச் இரசுணியப் பாடல்களிலும் அமைந்து நம் உள்ளதை அள்ளுகின்றது."

வேதநாயக சாஸ்திரியார்

திருநெல்வேலி நகரில் பிறந்த இவர், பராபரன் மாலை, ஞானக்கும்மி, ஆதியானந்தம், ஞான ஏற்றப்பாட்டு என்னும் துல்களை எழுதியுள்ளார். ஏசுநாதர் பெருமையினை விளக்கப் பெற்றுகோம் குறவுஞ்சி' என்ற நொண்டி நாடகத்தினையும் இயற்றியுள்ளார்.

உவிஸ்கூலோ

1862ஆம் ஆண்டில் ராட்லர் எழுதிய அகராதியினைப் பின்பற்றி, இவர் தமிழ் ஆங்கில அகராதியினை வெளியிட்டார்.

தமிழ்க் கவிஞர்கள்

திரிசூடுராசப்பக் கவிராயர்

'குளிர் தூங்கும் குற்றாலம்' பற்றிய நூல்களை இனிமையுற இயற்றிய இவர், தென்காசிக்கருகே மேலகரத்தில் பிறந்தவர். குறவஞ்சிகளிலே தலையாயதாக எண்ணப்படுவது இவரால் குறவஞ்சிகளிலே தலையாயதாக எண்ணப்படுவது இவரால் இயற்றப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சியாகும். குற்றாலத் தலபுராணமும் இவர் இயற்றியதே. 'குற்றாலக் குறவஞ்சி' தலபுராணமும் இவர் இயற்றியதே. என்னைப்படுகளோடு, எளிய சொற்களால் என்னும் நூல் இனிய சந்த அமைப்புகளோடு, எளிய சொற்களால் இயன்ற அரிய நூல். இதில் உள்ள கண்ணிகள் முதலியன கருத்தை உருக்கும் மோனை எதுகை நயங்களோடு நுண்ணிய பொருட்செறிவும் கொண்டிலங்குகின்றன.¹

குறவஞ்சி - பெயர்க்காரணம்

பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவியொருத்தி அவன்மீது காதல் கொண்டு வாடி விரக வேதனையால் தவிக்கும்போது, குறக்குல மகளொருத்தி அவனுக்குக் குறி கூறிப் பரிசில் பெறுவதான செய்திகளைக் கூறும் சிற்றிலக்கிய மாதலின் 'குறவஞ்சி' என்னும் பெயர்த்தாயிற்று. குறக்குலத்தைச் சார்ந்த பெண், 'குறவஞ்சி' எனப் பெற்றாள்.

வட மக்களும் போன்றவர்கள்

நிலக்கத்திற்கு அருகே நிலக்கிராஸ் துடியினை பிறக்க இருந்து விடுவது பல்வெளி புராணத்தில் ஒன்றான மசை புராணத்தை இயந்தியுள்ள இவர் கலைஞர்களை ஆதாரித்தால் என்பதோதல் 'ஏதுமிழுக்குத்துப்பு' தியாக வாருதி' என்று இவர் வழங்கப்படுதலால் அறியப்படுகிறார்.

‘நானுற்றுக் கோவையும் நாற்கவி வாண்ணமும்
பலர்புகழ் நீரோத் தலை ராணமும்
இருநிலம் புகழ் மொருகலம் பகழும்..’

இயற்றியமையை உணர்கிறோம். மேலும், ‘வட மக்கள் வெண்பா’ என்ற நூலையும் நூற்றாண்டு.

இராமச்சந்திரக் கவிராபர்

மக்கள் மதிப்பினைப் பெற்ற நகைச்சுவை தழுவிய இனிய எளிய பாடல் பாடுவதில் வல்லவராய்த் திகழ்ந்த இவர், எல்லீசராற் பெரிதும் பாராட்டப்பட்டவர். ‘துண்பங்கள் அலைபோல் அடுக்கடுக்காக வரும்’ என்ற சூற்றினை மெய்ப்பிக்க இவர் ஒரு பாடல் இயற்றியுள்ளார்:

‘ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியான் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதை கொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பம் தீண்டக்
கோவந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்களோ தட்சணைகள் கொடுவென் றாரே..’

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும் புலவராக ‘மகாவித்துவான்’ என்னும் சிறப்போடு துலங்கினார். நால்வகைக் கவிபாடுவதிலும் திறமை வாய்ந்த இவர் நாளொன்றுக்கு முந்தாறு பாட்டுகள் பாடினார் என்பர். திரிசிரபுரத்தில் பிறந்த இவர், துறைசை ஆதினப் புலவராய்த் தமிழ் வளர்த்தார். இவருக்கு மாணவர்களுக்குப் படிப்புச் சொல்லி கொடுப்பதில் ஆர்வம் அதிகம். மகாமகோ பாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்

இவரிடம் கல்வி பயின்றவரே. இவர் பதினாறு தலை பாலைக்கங்கள் பத்துப் பிள்ளைத் தமிழ் நூல்களும், நான்கு மாலைகளும், பதினாறு அந்தாதிகளும் பாடினார் என்பது. தலபுராணத்தில் திரு நாகக்கு சுரோணப் புராணமும், பிள்ளைத் தமிழில் சேக்கிழார் பிள்ளைத் தமிழும், மாலை நூல்களில் திருவானைக்கா இரட்டை மணி சாலையும், அந்தாதிகளில் தில்லை யமக அந்தாதியும் சிறப் பாலைவ. இவை தவிரச் சிறு காப்பியங்களும் தினப்பாடல்களும் பாடியுள்ளார் குமரகுருபரர் வரலாற்றினையும் சிவஞான முனிவர் வரலாற்றினையும் இவர் எழுதியுள்ளார். இவருடைய 'சேக்கிழார் பிள்ளைத் தமிழ்' பலராலும் பாராட்டப் படுவது: சேக்கிழார்பால் இவர் கொண்ட பற்றினைத் தெரிவிப்பது. இவரைப் போன்று எண்ணிறந்த பாடல்களைத் தமிழில் எழுதியவர் வேறு இவர் ஒன்றாம்.

ரூமலிங்க அடிகள்

இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே சமயத்துறையில் ஓர் ஒன்றினக்காய்த் திகழ்ந்தார். தென்னார்க்காடு மாவட்டத்தில் குதுரில் பிறந்த இவர், சென்னையிலும் கருங்குழியிலும் சாழ்ந்து, இறுதியில் வடலூரில் தமது ஐம்பத்து ஒன்றாம் வயதில் மறந்தார். இவருடைய தந்தையார் பெயர் இராமையாபிள்ளை; தயார் பெயர் சின்னம்மையார். நல்ல நாவன்மை வாய்க்கப் பெற்ற இவர், புராண விரிவுரையாற்றுவதில் இளமையிலேயே கிழந்து விளங்கினார். மனுநீதிச் சோழன் வரலாற்றை 'மனுமுறை ஸ்டாகம்' என்ற சிறந்த உரைநடை நூலாக எழுதியுள்ளார். சேஷம், இவர் கண்ணுடை வள்ளலாரின் ஒழிவிலொடுக்க நூலின் கிழப்புப் பாயிர விரிவுரை, சிவநேச வெண்பா, நெஞ்சறிவுறுத்தல், மாடிதவமாலை, இங்கித மாலை முதலிய நூல்களையும் கிழந்தியுள்ளார். கொல்லாமையைச் 'சீவ காருண்யம்' என்ற கலைப்பில் 'பிள்ளைப் பெருவிண்ணப்பமாகக்' கூறுகின்றார்; கிழவளை நோக்கி மனங்கசிந்து உருகின்றார்.

"அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
குருதிக் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்"

"எந்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
கம்முயிர்போல எண்ணி உள்ளே

சித்துரிமை உடையவராய் உவக்கின்றார்
 யாவரவர் உளந்தான் சுத்த
 சித்துருவாய் எம்பெருமான் நடம்புறியும்
 இடம் எனநான் தேர்ந்தேன் அந்த
 வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திடன்
 சிந்தைமிக விழைந்த தாலோ!''
 என்ற பாட்டால் வள்ளலார் கண்ட நெறியினை அறியலாம்

யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் புலவர்கள்

தமிழ்நாடும் இலங்கையும் அரசியல், மொழி, சமுதாயம், பண்பாட்டுத் தொடர்பு கொண்டுள்ளன. தமிழார்வம் கொண்டு தமிழ் வளர்த்த பெரியோர் பலரை இலங்கை ஈன்றெற்றுத்திருக்கிறது. சமயம், கல்வி, இலக்கியம், இலக்கணம் முதலான பல்வேறு துறைகளிலும் அவர்கள் தொண்டாற்றி யுள்ளார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இருவர். ஒருவர், ஆறுமுநாவலர்; மற்றொருவர் திரு.சி.வை. தாமோதரம் பிள்ளை ஆவர்.

ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர், கி.பி. 1823ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்து நல்லூரிலே பிறந்தார். சைவ சமயப் பற்றில் இவர் மனம் ஆழ்ந்திருந்தது. சைவமும் தமிழும் தம்மிரு கண்களைக் கொண்டார். இரண்டினையும் வளர்க்க யாழ்ப் பாணத்திலும் சிதம்பரத்திலும் கல்லூரிகள் நிறுவினார். கிறித்துவ சமய பெரிதும் பரவி வளர்ந்தபோது, பழைய சமயமாம் சைவ சமயத்திற்குப் புத்துயிர் அளித்தார். சென்னையில் ஓர் அச்சுக் கூடத்தினை நிறுவி, இலக்கண நூல்களையும் சைவசமய நூல்களையும் திருத்தமாகப் பதிப்பித்தார். சமயச் சொற்பொழிவாற்ற வதில் தலைசிறந்து விளங்கிய இவர், பள்ளிச் சிறுவர்களுக்குப் பாடப் புத்தகங்களும் எழுதினார்; பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். இதனால் இவரை அறிஞர் வி.கோ. குரிப் நாராயண சாஸ்திரியார், 'வசன நடை கைவந்த வள்ளலார்' என்ற பாராட்டியுள்ளார், 'வைதாலும் வழுவின்றி வைவாரே' என்ற பாராட்டுரையும் இவர் குறித்து எழுந்ததே. ஆங்கில உலா நடைக்கு ஒரு டிரைடன் (Dryden)போலத் தமிழுக்கு ஆறுமுநாவலர் வாய்த்தார். இவரை,

“நல்லவர்கள் ஆஸுமிட நாய்வா மற்றவைகள்
சொல்லுதல் மூல்கே சுதா எங்கோ ”

என்று திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை பாராட்டியுள்ளார்.

சி.வை. தாமோதரம் பிள்ளை

திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை, வைராநாதப்பிள்ளையின் மகன்தாய், யாழ்ப்பாணத்துச் சிறுப்பிட்டியில் 1832ஆம் ஆண்டு பிறந்தார். சைவ சமயப்பற்று நிறைந்த இவர், கிறித்தவர் தலோடும் நெருங்கிப் பழகினார். 1857ல் நிறுவப்பட்ட சென்னைப் பல்வகலக் கழகத்தின் முதன் முதல் பி.ஏ. பட்டம் பெற்றார். அரசினர் பதவி வகித்த இவர், அதுநாள் வரை அச்சேறாமல் பவனயோலையில் தவம் கிடந்த ஒலைச் சுவடிகளையெல்லாம் சேகரித்துப் பரிசோதித்துப் பதிப்பிக்கத் தொடங்கினார். தொல் தாப்பியம் நச்சினார்க்கினியம் சேனாவரையம்; வீரசோழியம், இறையனார் அகப்பொருளுரை, இலக்கண விளக்கவுரை முதலிய இலக்கண நூல்களையும், கலித்தொகை, தணிகைப்புராணம், குளாமணி முதலிய இலக்கிய நூல்களையும் பதிப்பித்தார்; தாமாகவே சில நூல்களையும் எழுதியுள்ளார். சிறந்த பதிப் பாசிரியர் என்று நாம் இவரைப் போற்றுகிறோம். இவரைக் குமாரசாமிப் புலவர் என்பார்,

“ஏட்டி விருந்த அருந்தமிழ் நூல்க னெனைப்பலவந் தீட்டி வழுக்களைந்-தச்சினி லாக்குபு செந்தமிழ் சேர் நாட்டி லளித்துயர் தாமோத ரேந்திரன் நண்ணுபுகழ் பாட்டி வடங்குந் தகைத்தோ புலவர்கள் பாடுதற்கே ”

என்று புகழ்ந்து பாடியுள்ளார்.

பிற புலவர்கள்

யாழ்ப்பாணத்தில் பிறந்து தமிழ்த் தொண்டாற்றியவர்களாகப் பல புலவர்கள் விளங்குகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டிலே யாழ்ப்பாணத்து அராலி என்னும்.பகுதியில் பிறந்தவர் விசுவநாத சாஸ்திரியார் ஆவர். வண்ணக் குறவுஞ்சி, நகுமலைக் குறவுஞ்சி இரண்டும் இவர் இயற்றியனவே. சிலேடைக் கருத்துகள் அமைத்துப் பாடுவதில் இவர் வல்லவர். ஆறுமுக நாவலரின் ஆசிரியரான சேனாதிராயர் நல்லைக் குறவுஞ்சியும் நல்லை வெண்பாவும் இயற்றினார். இவர் தமிழகராதி ஒன்றையும் தொகுத்தார் என்பர். தாமோதரம் பிள்ளையின் ஆசிரியரான

19, 20ஆம் நாற்றாண்டுத் தமிழ் அறிஞர்கள்

பூண்டி அரங்கநாத முதலியார், திரு. 1844-இல் பிறந்து, சென்னை மாநிலத் தல்லுரியில் கணித ஆசிரியராய்ப் பணி பாற்றினார். தியாகராச செட்டியாரின் நட்புக் கிடைக்கப் பெற்ற இவர், காஞ்சி வகும்பாநாதர் பேரில் குத்திக் கலம்பக்கதை இயற்றி இவர், காஞ்சி வகும்பாநாதர். 1893ஆம் ஆண்டில் மறைந்த இவரை அழியாப் புகழ் பெற்றார். 1893ஆம் ஆண்டில் மறைந்த இவரை நினைவுபடுத்தும் வண்ணம், மாநிலத் தல்லுரியின் ஒரு பகுதி விளங்குகிறது. பத்தொயப்பன் தல்லுரியின் தமிழ்ப் பேராதிரியராய் விளங்கிய திரு. செல்வக் கூசவராய முதலியார், கம்பர், திருவள்ளுவர் முதலிய பலவர் பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றினை எழுதியிள்ளார். சென்னைத் தபாஸ்நிலைய மௌறபார்வையாளராய் இருந்த திரு.கனக.சடைப்பிள்ளை

தமிழராய்ச்சியில் தினைத்து, 'ஆயிரத்து எண்ணாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' (The Tamils 1800 years ago) என்றும் நாவினைத் தந்துள்ளார். தமிழர் தம் புகழ்மிக்க பழைய நாவினைத் தந்துள்ளார். தமிழர் தம் புகழ்மிக்க பழைய வரலாற்றினை இந்துவர்கள் பரக்கப் போக்கிறது. காவல்துறையில் (Police Department) உயர்ந்த பதவி வகித்த திரு. பாவனந்தம்பிள்ளை அவர்கள் 'பவானந்தங்கழகத்தை நிறுவி, பல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழுலகிற்கு அளித்தார்.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தானில் வேளாளர் குலத்தில் பிறந்த அரசன் சண்முகனார் இலக்கிய இலக்கணங்களிலும், தித்தம், சோதிடம் முதலிய துறைகளிலும் சிறப்புற்றுத் திகழ்ந்தார். இவர் சிறந்த திறனாய்வாளராய் விளங்கினார் என்பதற்கு, இவர் எழுதிய திருக்குறளாய்ச்சியும், தொல்காப்பியப் பாரிய, விருத்தியும் சான்று பகர வல்லன. யாழ்ப்பணத்திற் பிறந்து தமிழ்ப் புலவர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கியவர் திரு. கனககந்தரம் பிள்ளை. 'இல்லாண்மை' என்னும் நூலும், 'தமிழ் நாவலர் சரிதை'யும் இவர் இயற்றியனவே ஆகும். இவர் நூல்களைப் பிழையற அச்சிடுவதிலும் வல்லவராய்த் திகழ்ந்தார். பின்னால் தூரிற் பிறந்த திரு. நாராயணசாமி ஜயர் அவர்கள், தம் சங்க இலக்கியப் பயிற்சி எல்லாம் விளங்க 'நற்றினை'க்கு ஒரு நல்ல உரையினை ஆக்கியுள்ளார். தஞ்சை மாநகரில் வழக்கறிஞர் தொழில் நடத்தி திரு. கே. எஸ். ஸ்ரீநிவாசபிள்ளை, 'தமிழ் வரலாறு' என்னும் ஆராய்ச்சி நூலை அளித்துள்ளார்.

டாக்டர் உ.வே. சாமிநாதையர்

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணவராம் உத்தமதானபுரம் வே. சாமிநாத ஜயர் இன்று 'தமிழ்தாத்தா' என வழங்கப்படுகிறார். இவர் ஊர் ஊராகச் சென்று, செல்லுக்கும் கறையானுக்கும் இரையாகிக் கொண்டிருந்த ஒவ்வொரு சுவடிகளையெல்லாம் திரட்டி வந்து, அவைகளைத் திருத்தமாக முறையில் பதிப்பித்தார். இவர் பதிப்பித்த நூல்களை விரிக்கின் பெருகும். ஒவ்வொரு நூலினையும் உட்புகுந்து படித்து ஆழ்வு பொருள்களையெல்லாம் அரிதுள்ள முயன்று கண்டு, நூல்களைத் திறம்பட எளிய சொற்களால் புலப்படுத்துதல் இவருடைய தனிச்சிறப்பாகும். கதைச் சூருக்கம், பாடியல்

வாயறு, பாடப்பட்டோர் வரலாறு, மேற்கோள்கள், இன்ன பிற செப்திகள் எல்லாம் இவர் உரையில் துலங்கும் ஆசிரியர் மீணாட்சி நூல்களும் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். 'புதியதும் பழையதும்,' 'கண்டதும் கேட்டதும்', 'நினைவு கஞ்சி' முதலியன இவர் இயற்றிய உரைநடை நூல்களாகும். தூக்களைப் பதிப்பிக்கும் முறையில் மற்றவர்களுக்கு அறிகாட்டியாய் விளங்கிய இவர், 86 வயதுவரை வாழ்ந்தார்.

"குடந்தைநகர்க் கலைஞர் கோவே!

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
ஶஹிரவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே!"

ஒன்று பாரதியார் இவரைப் பாராட்டியுள்ளார்.

பண்டிதமணி

மகா மகோபாத்திய பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள், மகிபாலன்பட்டியிற் பிறந்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராய்த் திகழ்ந்தார். இருமொழிப் புலமை வாய்ந்த இவர், சுக்கிர நீதி என்னும் வடமொழி நூலினைத் தமிழாக்கினார். மிருச்சகடிகம் என்ற வடமொழி நூலை 'மண்ணியல் சிறுதேர்' என்று அழகு தமிழில் மொழிபெயர்த் தமைத்தார்; திருவாசகத்திற்கு அரிய உரையும் கண்டுள்ளார். உரைநடைக் கோவை, சுலோசனை, உதயண் கதை முதலியனவும் இவர் இயற்றிய நூல்களே. இவருடைய உரைநடை உயர்ந்து செறிந்து திட்பம் வாய்ந்ததாய்ப் பொருளாழம் அமைந்து காணப்படுகின்றது.

ந.மு.வே. நாட்டார்

நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார் பெரும் படிப்பாளர்; அகத்தியர், கழிவர், நக்கிரர் முதலிய புலவர்களைப் பற்றி ஆய்ந்து ஒர் அரிய நூலினை வெளியிட்டுள்ளார். திருவினையாடற் புராண உரை, சிலப்பதிகார உரை, அகநாறாறு உரை, மணிமேகலை உரை முதலியன இவர் இயற்றிய உரை நூல்களாகும்.

கா.க. பிள்ளை

எம்.எஸ். பிள்ளை என்று வழங்கப்படும் தாகூர் சட்ட நிபுணர் அறிஞர் கா. கப்பிரமணிய பிள்ளைக்குத் தமிழூலகம் நன்றிக்கட்டு பட்டுள்ளது. சொப்பற்று நிரம்பிய இவர், நாயன்மார் நால்வர்

வெட்டுப்பிரதிகளையும் படித்துணர்ந்து, பாடபேதங்களை நூல்களைப் பதிப்பிப்பதில், அன்மைக் காலத்தில் நூல்களையும் விளங்கியவர் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை;

தமிழ்பேரராதிக் குழுவின் தலைவராய் விளங்கியவர் இவர். புத்திரட்டு முதலிய நூல்கள் இவரால் பதிப்பிக்கப்பட்டவை. தமிழ்ச் சுடர்மணிகள், சொற்கலை விருந்து, காவிய காலம், இலக்கியச் சிந்தனைகள், இலக்கிய உதயம் முதலிய உரைநடை நூல்களும் ஆராய்ச்சி நூல்களும் எழுதியுள்ளார். பலவர்கள் காலத்தை இவர் பின்னுக்கு இழுப்பது அறிஞர் பலரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (A History of Tamil Language and Literature) என்னும் நூல் இவர் இறப்பதற்கு முன்னர் ஆங்கிலத்தில் எழுதியதாகும். ‘ராஜி’ என்ற நெடுங்கதைப் புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார்.

விபுலானந்தர்

சுமி நாட்டின் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பில் உள்ள காரைத்தீவு என்னும் ஊரில் 29.3.1992-இல் விபுலானந்தர் பிறந்தார். மயில்வாகனன் என்று பெற்றோர் இட்ட பேயர், சென்னை இராமகிருஷ்ண மடத்தாரால் பிரபோதசைதன்யர் ஆக மாற்றப்பட்டுப் பின்னர் விபுலானந்தராய் மாற்றம் கண்டது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராய் வீற்றிருந்த இவர், 1947ஆம் ஆண்டு திருக்கொள்ளம்புதூரில் தமது ஒப்பற் றயாழ்நூலினை வெளியிட்டார். இந்நூலால் தமிழர் தமிழினச்சிறப்பும் பழைய செய்தியும் புலனாயின. மதங்க குளாமணி என்னும் நூலையும் இயற்றிய இவர், 1949இல் கொழும்பில் வியற்கை எய்தினார்.

மறைமலையடிகள்

மறைமலையடிகள் முதன்முதலிலே சங்க இலக்கியங்களை மக்களிடையே பரப்பினார்; சுவாமி வேதாசலம் என்ற பேயர் மறைமலையடிகள் என்று தனித்தமிழில் மாற்றிக் கொண்டார்; வடமொழிக் கலப்பற்ற தூய தனித்தமிழ் இயக்கத்தினைத் தோற்று

~

திரு.வி.க.

திரு.வி.க. என்ற பெயர் தமிழ் நெஞ்சங்களில் வாழும் பெயர். திரு.வி.கவியான சுந்தரனார் தமிழிற்கும், தமிழ் நாட்டிற்கும், தமிழ் உலகிற்கும் செய்த தொண்டுகள் அளவிறந்தன. இத்தமிழ்த் தெங்றல், செந்தமிழ் நயந்தோன்ற சொற்பொழிவு ஆற்றுவதிலும், திட்பழும் நுட்பழும் விளங்கக் கட்டுரைகள் வரைவதிலும் நிகரற்ற வராய் விளங்கினார். இவருடைய எழுதுகோல் எத்துறையிலும் தொண்டு செய்தது. சமரச நோக்கம் கொண்ட இத் தமிழ்ப் பெரியார், 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றபடி அடக்கமான பணியினையும் அமைதியான வாழ்வினையும் மேற் கொண்டார். அரசியற் கருத்துகளை ஆங்கிலத்தில் மட்டுமின்ற அன்னை மொழியாம் தமிழிலும் உணர்த்த இயலும் என்பதைப் பத்திரிகைகள் வாயிலாகக் காட்டினார். இதற்கு இவருடைய தேசபக்தன், நவசக்தி இதழ்களே சான்றுகளாகும். சமயத் துறையில் தெளிந்த அறிவினைப் பெற்றிருந்தார். இவர் பல நூல்களைத் தமிழுலகிற்கு அளித்துள்ளார். முருகன் அல்லது அழகு, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, இமயமலை அல்லது தியானம், பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்

தலை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சைவத்திறவு, ஈசவத்தின் சமரசம், தமிழ்த் தென்றல், நாயன்மார் வரலாறு முதலான பல நூல்களை எழுதியுள்ளார். 1953ஆம் ஆண்டு மறைந்தார். இவரைப் பி.ஸ்ரீ. அவர்கள், பேனா மன்னருக்கு மன்னன். அவர் சிறந்த பக்தன், அவர் சாகவில்லை. ஏனெனில் பக்தனைக் கண்டு சாவுதான் செத்துப் போகிறது. அவர் வாழ்ந்துவந்த புதுப்பேட்டை விலாசம்' தான் மாறியிருக்கிறது. 'புது விலாசம் மக்கள் உள்ளம்' என்கிறார்.'

ஜோப்பியர் வருகையால் தமிழில் உரைநடை மறுமலர்ச்சி ஏற்பட்டது. புதிய சில துறைகள் படைக்கப்பட்டன. மேலை நாட்டு நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. தமிழில் ஒரு மறுமலர்ச்சி எண்ணம் ஏற்பட்டது. இவ்வாறு ஜோப்பியர் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில், உரைநடை வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக அமைந்த விளங்கக் காணலாம்.

8. இக்காலம்

இக்காலத்தில் தமிழ் பல வகைகளில் முன்னேறி வருகிறது. இயல்துறையில் கவிஞர் பலர் தோன்றி நல்ல கவிதைகளை நம்மிடையே தந்துவிட்டுச் சென்றுள்ளனர்; தரமான கவிதைகளைத் தந்துகொண்டும் வருகின்றனர். அது போன்றே இசைத் துறையில் தமிழ் இசை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, கர்நாடக இசையின் பிடியிலிருந்து தமிழிசை மறுமலர்க்கி பெற்றுள்ளது. இசை அரங்குகளில் தமிழ் முழங்குகின்றது. படிப்படியாகச் சிறப்பாக முறையாக வளர்ந்து வந்த நாடகத் துறை, இன்று திரைப்படத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டாலும், நாடகத்தைக் கண்டு களிக்கும் மக்களின் ஆர்வம் மட்டும் குறையா நிலையில் வளமாய் உள்ளது. மேலும், சிறுக்கை, நாவல், பத்திரிகை போன்ற பிற துறைகள், நல்ல வேகமான வளர்க்கியினைப் பெற்று வருகின்றன.

இயற்றமிழ்

பாரதியார்

இயல், இசை, நாடகம் என முப்பிரிவுகளையுடையது தமிழ் முதற்கண் இயற்றமிழ்க் கவிஞர்களைக் காண்போம். இந்தக் காலத்தைப் ‘பாரதியுகம்’ என்றார் அறிஞர் ஒருவர். “பாரதியார் எதிர்காலத்தில் பல நூறு ஆண்டுகள் பெருமையுடன் மதிக்கப்படப் போகின்ற கவிஞர்களில் சிரேஷ்டமானவர். பாரதியாரின் கவிதை

குத்தம் - நவராணங்கள் வழியாக வழித்தோடு ஜென்னர்
 பேருக்கெடுத்திருப்பதை அவருடைய பாடங்களில் காணலாம்.
 சுவிஸ்ரக்னில், ரஸந்தை உடைத்து உடைத்துப் பின்னப்படுத்துக்
 கூண்மிக்கும் பேர்வழி அல்லர் பாரதியார். அந்தந்த ரஸந்தை
 காரியமைய அல்லது மூர்ச்சைச்சுதானாத்தீர் மட்டும் பாரதியார்
 கூண்பிக்க மனங்கொள்ளார். அளவகளின் பூரண உருவத்தையும்
 தங்களமனையும் வலிவுடனும் பொலிவுடனும் வரையக் கூடிய
 தீர்மல் படைத்தவர் பாரதியார்... அவர் சர்வதேசக் கனி;
 அதாவது உலக மகாகவி. இந்த ஸ்தானம் அவருடைய
 கவிதைக்குக் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. “
 இவ்வாறு மறைந்த பண்பட்ட எழுத்தாளர் வ.ரா.அவர்கள்
 குறுப்பிடுகின்றார்.” ‘எளிய பதங்கள், எளிய நடை, எளிதில்
 அறிந்து கொள்ளக்கூடிய சந்தம். பொது ஜனங்கள் விரும்பும்
 மெட்டு இவற்றினையுடையகாவிய மொன்று இக்காலத்திலே
 செய்து தருவோன் நமது தாய்மொழிக்கும் புதிய உயிர் தருவோன்
 சுகின்றான்.’ எனப் பாஞ்சாலி சபத முகவரையில் பாரதியாரே
 கூறுகின்றார். இக் கொள்கையை ஓர் இடத்தும் கைந்தெங்கிழ
 விடாது இவர் பாடலும் வசனமும் இயற்றியிருக்கிறார். இவ்
 எளிமையோடு நேர்மையும் இவர் தமிழிலே காணப்படுகின்றன.

“நமக்குத் தொழில் கவிதை
 நாட்டிற் குழுத்தவ்”

என்பது பாரதியார் கொள்கையாகும்.

தமிழ் மொழியின் பழைமையினைப் பாரதியார்,
 “தொன்று நிகழ்ந்த தளவுத்தும் உணர்த்தி
 குழ்கலை வாணர்களும் - இவள்
 என்று பிறந்தவள் என்றுணராத
 இயல்பினளாம் எங்கள் தாய்!”

என்று குறிப்பிட்டுள்ளார்.

“வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
 வாழும் மனிதருக் கெல்லாம்
 பயிற்றிப் பகல்வி தந்து - இந்தப்
 பாரை உயர்த்திட வேண்டும்”

என்ன என்ன என்ன என்ன என்ன என்ன.

தன்னும்மா, காதலன் கண்ணனைத் தூந்து பிரிவாற்றாமல் வருஷ்டுகிறான். பாரதியார் பாட்டிலே சோகம் இழையோடுகிறது. ஒருவாறு ஆறுதலும் பெறுகிறான் தலைவி.

“தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்து விட்ட பூவும்
வரனை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி!..”

பாரதியார் பாடலிலே, காலையிலே கதிரவன் ‘புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கித்’ தோன்றுகின்றான். மற்றும் நாட்டு மக்களுடைய ஒற்றுமை வாழ்வினை விளக்க அரியதொரு சித்திரமே தீட்டிவிடுகின்றார்.

“சிந்து நதியின்மிசை நில வினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிக னோட்டி வினையாடி வருவோம்.
'உள்ளத்தே உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்.'”

என்ற அவருடைய வாக்கிற்கு அவரே இலக்கியமாய்த் திகழ்கிறார். வசனத்தை முதன் முதலில் கையாண்ட ஒரு சிலரில் பாரதியார் குறிப்பிடத்தக்கவர். இவர் பல நல்ல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை;
தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்துண்டோ!”

என்கிறார் கவியரசர் பாரதிதாசனார், பாரதியார் கவிதை மூலம் என்றும் நம்மிடை வாழ்வார்.

தேசிகவிநாயகம் பிள்ளை

‘தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்களில் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம்; அரிய செல்வம்; தெவிட்டாத அமிர்தம்; ஆயுள் நாள் முழுவதுமே தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்ட அனுபவிக்க வேண்டிய வாடாத கற்பகப் பூஞ்செண்டு’ என்று கவிமணியின் பாடலைப் புகழ்ந்து பேசுகிறார் ரசிகமணி டி.கே.சி.!'

கவிமணியின் முழு உருவமும் நம் மனக்கண்முன் வாய்த்
திறகின்றதல்லவா?

உள்ளத் துள்ளது கவிதை = இன்பதும்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் = உண்ணம்

தெரிந்துகரப்பது கவிதை

இனி, கவிமணியின் பாடகைத் தாண்டிபாம்;

என்னும் கவிதை இலக்கணம் அவருடைய பாட
களிலேயே அமைவற = அழகுற = அமைந்து கூப்பு
சிறப்புடைத்தன்றோ?

கவிமணியின் அற்புதப் படைப்பு 'ஆசிய ஜோதி'யாகு
அர்னால்டு எழுதிய 'ஸெட் ஆப் இலியா' (Light of Asia)என்
கவிதையின் தழுவல் என்று இதனைப் படித்தவர் சொல்ல மன
ஒப்பாத அளவுக்கு மொழியாக்கம் அமைந்துள்ளது; மகன்

எஸ் பாரதிதாசன்

அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞர் பாரதிதாசன்,¹ பாரதிதாசனின் தமிழ்ப் பற்றுக்கு எல்லையில்லை. அவர்தம் பாடல்களைப் படிக்கின்ற அந்தியனும் தமிழனாகி விடுவான்.² பாரதிதாசனாருடன் பழகு வதன் மூலம் ‘பாரதியைப் பார்க்கவில்லையே? அவருடன் பழகு வில்லையே?’ என்ற குறை எனக்கு நிவர்த்தியாயிற்று.³ ‘எனக்குக் குயிலின் பாடலும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அருவியின் முழவும் இனிக்கும். பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்.⁴ பாரதிதாசன் கவிதையில் வேகம் உண்டு; விடுதலைத் தாகம் உண்டு. பண்பும் உண்டு. பயனும் உண்டு.⁵ பாரதியார் சொல்லும் வீரத் தமிழ்ச் சொல் இன்பத்தைப் பாரதிதாசனின் படல்களிற் காணலாம்.⁶

‘விடுதலை எல்லாம் கிளர்ச்சியால் வெல்லும் விடுதலை வேட்கை வெறிகொண்ட வீரன்.’⁷

‘ஆவேசத்தையும் உணர்ச்சியையும் வெள்ளமாகக் கொட்டும் உயிர்க்கவி பாரதிதாசன்’⁸ ‘பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு உண்மையான கவி இருக்கிறார்.’⁹ ‘உலகெங்கும் உள்ள நவயுகச் கவிஞர்களிலே பாரதிசாசனும் ஒருவர்.’¹⁰

சாதல் நிறுமணத்தையும், விறவைகள் மறுபணத்தையும்
நூற்கிடையில் பூட்டிக் கவிஞர், பாடங்களில் ஓகழும்
நிலைமும் காணப்படுகின்றன:

“சாதவிருவர்களும் - தம்
கருத்தொருமித்துவின்
வாதுகள் வம்புகள் ஏன்? - இதில்
மற்றவர்க் கென்ன உண்டு?”

★

★

★

“வாடாத டூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தோ?
பாடாத தேங்கீக்கள் உலவாத தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”

இளைஞர்களுக்கு ஏற்ற முறையில் நிலவை வருணிக்கும்
பொழுது புதுப்பொருள் துலங்கப் புதுப் பார்வையோடு நிலவைக்
காண்கிறார் கவிஞர்:

“முழுமை நிலா அழகுநிலா
முளைத்தது விண்மேலே - அது
பழமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போலே!”

கவிஞரின் சீர்திருத்த உள்ளம்,

“சாதிமாத பேதங்கள் மூடவழக்கங்கள்
தாங்கி நடை பெற்றுவரும் சண்டையல் கிதனன
ஶாதயினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர்
சிறித்திடுவோம் புதிதான ஒருவகம் செய்வோம்!”
என்னும் அடிகளில் பளிச்சிடுகின்றது.

நாக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை

தென்னை அரசாங்க அரசவைக் கல்குருராய் விளங்கியவர்
இவர்.

"தமிழ் வெற்ற பெருமையோடு

தலைநியிர்ந்து நின்றடா

தரணி எங்கும் இணை விலாசன்

கரிசை கொண்டு செல்லடா"

என்ற பெருமித உணர்வோடு பாடுகின்றார். மேலும் இவர்

"தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அவர்க்கொரு குணமுண்டு"

என்று தம் பாடல்கள் மூலம் உணர்த்தினார். நாட்டு மக்களின் நெஞ்சங்களில் வாழும் வண்ணம் கில பாடல்களை எழுதி ஆண்டார். "தமிழன் இதயம்" "கங்கொலி", "அவனும் அவளும்" ஆகிய இரண்டு இயற்றிய நூல்களாகும். விடுதலை வேட்கை கொண்டு கிளர்த்தியும் நெஞ்சத்திலிருந்து பிறந்ததே 'தமிழன் இதயமாகும்' 'அவனும் அவளும்' ஒர் அழகிய காவியம். இவை தவிர, "என் கதை" என்று இவருடைய சுய சரித்திரத்தையும், "இலக்கிய இன்பம்" என்று கம்பராமயணப் பாடல்கள் கிலவற்றின் சம்பக்களையும் எழுதியுள்ளார். "மலைக்கள்ளன்" என்ற அழகிய கவியம் இவர் கிறையில் இருந்தபொழுது எழுதியதாகும். இவர் ஏழத்திய நூல்களிற் கிறந்து விளங்குவது 'அவனும் அவளும்' என்னும் காவியமாகும். அந்நூலில்,

"யான் என அவனைக் கொன்னால் மருஞ்ஞல் அவளுகில்லை
மீன்விழி உடையா என்றால் மீனிலே கருமை இல்லை;
தேங்கிமாழிக் குவமை கொன்னால் தெவிட்டுதல்
தேஞ்ஞுக் குண்டு;

"என்பிறை தெற்றி என்றால் குறைமூகம் இருண்டு போகும்"
என்ற கதைத் தலைவிழின் அங்கினார். மலைகிழார்.

வாழும் கவிஞர்கள்

பாரதியார், கவிமணி, பாரதிதாசன், ச.து.க.யோகியார், நமக்கல் கவிஞர் போன்ற பெருங்கவிஞர்கள் மறைந்துவிட்டனர். அவர்கள் பொன்னுடல் மறையினும் புகழுடல் அவர்தம் கவிதைகளால் மாயாமல் இன்னும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றது. 'பாட்டினைப்போல் ஆச்சர்யம் பாரின் மின் இல்லையடா' என்றார் பாரதியார். அம்முறையில் தமிழ்க் கவிதை ஊற்று நில்லாமல் மேலும் மேலும் சுரந்து வருகின்றது. தெள்ளு தமிழில் தீஞ்சவை கெழுமிய பாடல்களை இன்று வாழும் கவிஞர்கள் நமக்கு வடித்துத் தருகின்றனர். கொள்ளளயின்பம் குலவும் கவிதை வழிக் காலங் காலமாக ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பேராற்றின் வெள்ளப் பெருக்கினை அற்றுவிடாமல் பார்த்து வருகின்ற - தம் இதயச் சோலையில் நித்தம் நித்தம் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை நமக்கு அன்போடு, பண்போடு, உவகையோடு, உரிமையோடு படைத்து வருகின்ற இயற்றமிழ் வல்ல இந்தமிழ்க் கவிஞர் சிலரைக் காண்போம்.

சுவாமி சுத்தானந்த பாரதியார், புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மோனத் தவமியற்றிவிட்டு, அடையாற்றில் வற்றாத கவிதைப் பணி ஆற்றினார். என்னற்ற கவிதைகளை இயற்றிய இவருடைய சிறந்த படைப்பு, 'பாரத சக்தி மகா காவியம்' என்பதாகும். 'யசோதரையும் சித்தார்த்தனும்' என்ற கவிதையில் வாழ்வின் நிலையாமையினையும், அதே நேரத்தில் உயிர்க் குலத்தின் தொடர்ந்த இயக்கத்தினையும் சிறப்புறப் பாடியளர்.

புதுக்கவிழையின் தொற்றுமுக வளர்ச்சியும் தொற்றுவாய்

தான் அனுபவித்த நூல் உணர்ச்சியை அப்படியே முறை அனுபவிக்கத் தூண்டும் உள்ளத்தின் வெளிப்பாடு கால உள்ளதை உள்ளவர்க்கு உணர்க்காமல், உள்ளதை உணர்ந்தவாறு உரைக்கும் உண்ணத்துக் கணல் கவிழைத்தலை, இலக்கிய வடிவங்களுள் மிகத் தொன்னையானதும், முதன்னையானதுமாகக் கருதப் படுவதும் கவிழைத்துக் கணல்யே, ஏறத்தாழ ஏறாயிரம் ஆண்டுக்கால வரலாற்றுச் சிறப்பினையுடைய இத்தவிழைத்தலை காலமாறு

பாட்டால் உருவத்தாலும், உள்ளடக்கத்தாலும் பல்வேறு கோலங்களைப் பெற்றுத் துலங்குகிறது. மனிதன் இயற்கை வாழ்வு நடத்திய சங்க காலம் தொட்டு, இயந்திரங்களோடு இயந்து வாழும் இக்காலம்வரை பல்வேறு மாற்றங்களைப் பெற்று வருகிறது. அவ்வக்காலக் கவிதை உலகில் மேலோங்கி நின்ற கருப் பொருட்களை விளக்கும் வண்ணம் அமைந்த காதற் கவிதை, நீதிக்கவிதை, அருட்கவிதை, கதைக்கவிதை, கைக் கிளைக் கவிதை, போற்றிக் கவிதை, தேசியக் கவிதை, கிராமியக் கவிதை புதுக்கவிதை முதலிய பல்வேறு கவிதைகள் வரலாற்றில் கவிதைக்கலை பெற்ற மாற்றத்தை வளர்ச்சியை உணர்த்தி நிற்கின்றன. இவற்றில் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து ஈண்டுக் காண்போம்.

புதுக்கவிதை என்றால் என்ன?

'சொற்சிக்கனம், பேச்சுப்பாங்கு, பேச்சமைதி, புதுமைப் படிமப் பயன்பாடு (பிரயோகம்), தற்காலச் சொல்லாட்சி, உணர்ச்சிப் பாங்கு, தத்துவ நோக்கு, ஒலிநய அழுத்தம், உடனிகர் கால உணர்வு, இன்றைய இக்கட்டான நிலை இவற்றைத் தன் உள்ளடக்கத்துக்கும், உருவத்திற்கும் பொருளாகவும், சாதனங் களாகவும் கொண்டு புதுக் குரலில் ஒலிப்பதுதான் இன்றைய புதுக் கவிதை' எனப் புதுக்கவிதை பற்றி உரைகின்றார் திரு.சி.ச. செல்லப்பா. சங்கக்கவிதைகள், பக்தி இயக்கம், காவிய காலம் என்று வசதிக்கேற்பப் பாகுபடுத்திக் கொண்டமையை ஓட்டிப் பாரதிக்குப் பின்னர்த் தோன்றியுள்ள ஒரு திருப்பத்தை உணர்த்தவே புதுக்கவிதை என்ற சொற் பிரயோகம் 1910க்குப் பிறகு, இங்கிலாந்து அமெரிக்காவில், தோன்ற New Poetry என்ற சொல்லின் மொழி பெயர்ப்பாகத் தோன்றியது என்றும், தமிழில் புதுக் கவிதைக்கு வித்திட்டவர் பாரதிதாசன் என்றாலும், இன்று அது ஒரு திருப்பம் அடைந்து சமதன்மை உண்டாக்கிச் சுயரூபம் பெற்று இருக்கிறது என்றும் குறிக்கின்றார்.

முன்னணிய கவிதை மரபுகளைப் பின்பற்றி வரும்போது, அம்மரபுகள் போதாத நிலையில் புதிய மரபுகள் தோன்றி அவ்வக்காலத்தின் தேவைகளை நிறைவு செய்வது தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாக இருந்து வருகிறது. புதுக் கவிதை மரபும் அத்தகையதே என்பது அறிஞர் கருத்து.

புதுக்கவிதையின் நோற்றம்

இருபதாம் நூற்றாண்டை உரைநடையின் பொற்றங்களை எனலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் மருத்துவம், நாடகம், சோதிடம் முதலிய அனைத்துச் சூழ்களிலும் செய்யுளே தன் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருத்து. செய்யுள்நடை செல்வாக்குப் பெற்றிருந்த அந்தக் காலத்தில் உரைகளிலும்கூட எதுகை மோனை முதலிய அமைப்புகள் காணப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வரவாக நாடெங்கும் அச்சுகூடங்கள் தோன்றலாயின. ஒரு சிலருக்கு மட்டும் என்றிருந்த கல்வி எல்லோர்க்கும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே எல்லோர்க்கும் விளக்கமான செய்யுள்நடை விடைபெற்று உரைநடை இடம் பெற்றது. இந்நிலையில் தம் சமயத்தைப் பரப்ப வந்த ஐரோப்பியப் பாதிரிமார்கள் உரைநடையில் தம் சமயப் பிரசாரங்களை எழுதத் தொடங்கினர். பின்னால் அதனை வசன நடையில் மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் சமயப் பிரசாரத்திற்காக எழுந்த உரைநடை எல்லாவிற்கு இலக்கியங்களையும் ஆட்சி செய்யத் தொடங்கியது. சிறுக்கை, புதினம் முதலான இலக்கியத்துறைகள் வசனத்தின் ஆளுமையைப் பெற்றன. இவற்றின் தொடர்ச்சியாகக் கவிதைத் துறையிலும் வசனம் தன் ஆதிக்கத்தைப் படர வைத்தது. பழங்காலத்தில் செய்யுள் செல்வாக்குப் பெற்றிருந்தபோது, எவ்வாறு உரைநடையில் அது தன் செல்வாக்கைக் காட்டியதோ அது போன்ற உரைநடை செல்வாக்குப் பெற்றபோது அது தன் செல்வாக்கைக் கவிதையில் காட்டத் தொடங்கியது. இதன் வெளிப்பாடே வசன கவிதை.

காலத்தின் பாதிப்பில் கூர்மை
தீட்டப்பட்ட அலகுகளால்
நாங்கள் புதிய
கானம் இசைக்கிறோம்
என்ற புதுக்கவிஞர் ஒருவரின் புதுக்கவிஞர்
தெளியலாம்.

அமெரிக்கச் செல்வாக்கு

1910-ம் ஆண்டில் அமெரிக்காவில் பழைய ஆங்கிலயாப்புக் கட்டுக் கோப்புகளை எதிர்த்து 'வால்ட் விட்மன்' என்பவர் எதிர்க்குரல் கொடுத்தார்.

"யாப்பு பழமையின் சின்னம்! நிலப்பிரபுத்துவத்தின் எச்சம்! புதிய இலக்கியத்தின் உரைநடைக்கும் செய்யுளுக்கும் இடையே எவ்வித வேற்றுமையும் இருத்தல் ஆகாது! விஞ்ஞானம், சமுதாயம், ஆகியவற்றைப் பற்றி ஆழமாகவும், விரிவாகவும் எழுத வேண்டும் என்றால், கவிதைக்கும் உரைநடைக்கும் எழுத வேறுபாடு இருத்தல் ஆகாது! பழைய ஆங்கில யாப்பு இடையே வேறுபாடு இருத்தல் ஆகாது! என்று கூறுகின்றார் வால்ட் அமைதிகள் - அடிமைத்தளைகள்!" என்று கூறுகின்றார் வால்ட் விட்மன். இதனால் புதுக்கவிதை (New poetry) என்றும், பிரெஞ்சு விட்மன். இலக்கியத்தைப் பின்பற்றிக் கட்டற்ற கவிதை (Verse libre) என்றும் புதிய கவிதை முயற்சி தோன்றலாயிற்று. இஃது என்றும் புதிய கவிதை முயற்சி தோன்றலாயிற்று. இஃது இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் 1910க்குப் பிறகு

ஏற்பட்டது. வால்ட் விட்மன் இரும் காலத்திலிருந்து பாரத அரசில் 'வால்ட் விட்மன்' என்ற நெல்லப்பிள் சாலை கல்லூரி எழுநிலை, 'வால்ட் விட்மன்ஸ்', 'நகர் என்ற நீர் கு' (நெல்லப்பிள் பாரத அரசில் குறிப்பிடுவதால் வால்ட் விட்மன்ஸ் காலத்தில் எழுநிலை தொடர்வினார் என்றார். இவருக்குப்பிள் பாரத அரசிலிருந்து நாட்டம் கொண்ட ந. பிச்சூர்த்து அவர்களுக்கும் வால்ட் விட்மன்ஸ் தாக்கம் தண்ணெல்ப் பெரிதும் பாதித்தது எனக் கருவிள்ளார். வால்ட் விட்மனின் 'புல்லின் இதழ்கள்' என்ற யாப்பு மாப்பு கண்டிரா கவிதைத் தொகுப்பிலிருந்து (வசன கல்லூரி) சில பாடுகளை மொழி பெயர்த்து, 'மனிதனைப் பாடுவேளி' என்ற நெல்லப்பிள் ச.து.க.யோகி அவர்கள் வெளியிட்டனர்.

வால்ட் விட்மனைத் தொடர்ந்து புதுக்கவிதைக்குத் தொடர்ந்து ஆக்கம் தந்தவர் எஸ்ரா பெளண்ட் (Ezra Pound) என்பவர் ஆவர். 1912-ம் ஆண்டில் டின்டன் எண்டவருடன் ஒத்து புதுக்கவிதை பற்றிய ஒரு கொள்கையை ஏற்படுத்தினார்.

1. கவிதைக்குள்ளே அகமோ புறமோ எதையும் நேர்முகமாக இயம்ப வேண்டும். பொருளின் ஆங்மாவைச் சட்டெலைத் தொட வேண்டும்.
2. கவிதை வெளியீட்டுக்குப் பயன்படாத ஒரு சொல்லையும் புகுத்தக்கூடாது. சொற்களைக் கூட்டினாலும் குறைத்தாலும் ஒரு படைப்பு மாறும். தெய்வத்தச்சன் ஒருவன் படைப்பு ஒன்று செய்தால் அதிலிருந்து ஒன்றை எடுத்துவிட முடியாது. சொல் ஆடம்பரத்திற்காகவோ தேவையற்ற அணி என்பதற்காகவோ சிறந்த படைப்பில் ஏதும் இடம்பெறுதல் கூடாது.
3. ஒசைக்கோப்பு அல்லது சொல்லின் இசை ஒழுங்கைக் கவனிக்க வேண்டுமே தவிர, கடிகாரம் போலக் கணக்காப் போகின்ற முறையைப் பின்பற்றக் கூடாது.

இம்மூன்று கருத்துக்களைத் தவிர, வேறு மூன்று கருத்துக்களையும் எஸ்ரா பெளண்ட் தனியே விளக்குகின்றார்.

1. தேவையில்லாத சொற்களை வழங்குதல் கூடாது. சில பொருளை விளக்காததும் அவசியம் இல்லாததுமான அடைச் சொல்லை அகற்ற வேண்டும்.
2. உருவகத்தை மழுங்கச் செய்யும் சொற்களை நீக்க வேண்டும்.
3. அருவ உவமைகளைத் தவிர்த்து, நாம் தொட்டு நுகரக்கூடிய தூல் உருவகத்தைப் படைக்க வேண்டும்.

கி.பி. 1910இல் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் புதுக்கவிதை முயற்சி தொடங்கியது. 1910-18 என்ற போது வெளியில் தமிழ் நாட்டில் பாரதியின் வசன கவிதை முழுவதும் வளர்ந்தது. 1930க்குப் பின்னர் பாரதியின் வழியில் பிச்சஸ்மூர்த்தி, குப.ரா., வல்லிக்கண்ணன், புதுமைப்பிள்ளை, ஆகியோர் தொடர்ந்து வளர்த்தனர். 1930 - 40 என்ற காலத்தில் கிராம ஊழியன், சிவாஜி, எழுத்து போன்றவை புதுக்கவிதை முழுவதும் வளர்ந்தது.

மூந்த வளர்த்தன. அண்ணமல் காவத்தில் 'ஈழந்து' நின்றுவிட்ட மூந்தும் நடை, கூடதபற, வாணம்படி, அங்கு ஆகிய இதழ்கள் தோட்டந்து பல புதுக் கவிதைகளையும் புதிய தமிழ்க் கவிஞர் கவனியும் அறிமுகப்படுத்திப் பரப்புகின்றன. புதுக் குரல்கள், மாலவிதி, கனவுகள், கற்பனைகள், காகிதங்கள், விதி, அன்று வேறு இழைம, உதய நிழல், தமிழ்நாட்டின் கவிதைகள், தமிழ்நபங் கவிதைகள், வைகறை முதலிய புதுக்கவிதை தொகுப்புகளும் வெளிவந்தன. இவையே அன்றிக் கதம்பம், அலைகள், புள்ளி, வெண்மை, உதயம், ரசிகன், நீ முதலிய குட்டிக் கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

புதுக்கவிதையும் வசனகவிதையும்

புதுக்கவிதைக்கும் வசன கவிதைக்கும் உள்ள ஒற்றுமைகள்:

1. வசனகவிதை புதுக்கவிதை யாப்பு இல்லாதவை.
2. எதுகை, மோனை இயைபுத் தொடைகள் அற்றவை.
3. இசை ஆதிக்கத்தைவிட வசன ஆதிக்கத்திற்கு இடம் தந்து நிற்பவை.

இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகள்:

1. வசன கவிதை சற்று விரிவானது. சொற் செட்டு உடையது.
2. வசன கவிதையில் ஒருவித இசைநயத்தைப் பெரும்பாலும் காணலாம். ஆனால், புதுக்கவிதையில் ஒருவித ஓசை நாம் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அது காதுக்கு எளிதில் பிடிபடுவதில்லை.

இந்த வகையில் நோக்கும்போது மீராவின் கனவுகள், கற்பனைகள், காகிதங்கள் என்ற நூலையும், நா.காமராசனின் கறப்பு மலர்களையும் புதுக்கவிதைகள் என்று கூறுவதைவிட வசனகவிதை என்பதே பொருத்த முடைத்து.

எனவே, நீண்டு ஓரளவு ஓசைநயத்தோடு வருகின்றவற்றை வசனகவிதை என்றும், சுருங்கி, இறுகி, அந்த அளவிற்கு ஒசைநயம் இல்லாது வருவனவற்றைப் புதுக்கவிதை என்றும் அறிக்கலாம்.

கவிதையின் உருவம்

யாப்பு வரலாற்றை நோக்கும்போது, யாப்பு என்பது
நிலைபேறு உடையது அல்ல என்பதும், காலத்திற்கேற்ற
கோலங்கொள்ளும் தன்மை மிக்கது என்பதும் புலனாகும். யாப்பு
வரலாறு பொதுவாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா,
வஞ்சிப்பா, இவற்றின் இனங்கள், கட்டளைக் கலித்துறை, சிந்து,
கண்ணி, களிப்பு. சீர், தளை முதலான புதுப்புது வடிவங்களைக்
கொண்டு திகழ்கிறது. இவற்றை நோக்கும்போது யாப்பு
என்பதில், காலத்தின் போக்கிற்குத் தக்கப் புதுப்புது உருவங்கள்
தோன்றும் என்பதும் தெளிவாகிறது. எனவே, இருபதாம்

கலை திட்டம்

முதலும், ஒரு கவிதையின் வெற்றி என்பது அதன் உணர்த்தும் முறையிலேயே அமைகின்றது: உருவத்தில் அன்று. எனவே, முடியகால யாப்பு வடிவம் இல்லை என்பதால் புதுக் கவிதை நோய்ப் புறக்கணிக்க இயலாது.

புதுக் கவிதைகளில் ஒலிநயம் இல்லை என்றும் கூறிவிட முடியாது தமக்கே உரிய ஏற்றத்தாழ்வுகளை இவை பெற்றிருக் கின்றன.

'புக்கவிலே நாலூம் ஒரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
பூவாகப் பிறந்தாலூம்
பொன் விரல்கள் தீண்ட வையே
பொன் விரல்கள் தீண்டவையே - நான்
பூமாலை ஆகவையே'

என்ற மேத்தாவின் கவிதையும் நா.காமராசனின் கறுப்பு மலர்களில் காணப்படும் சில கவிதைகளும் ஒலிநயம் மிக்குத் திகழ்வதற்குக் காட்டுகளாகும். புதுக்கவிதையில் யாப்பும் ஒத்தநயமும் இல்லை என்று கூறுவார் கூற்றை மறுப்பதற்கு இவை கான்றுகளாகும்.

புதுக் கவிதையில் பாடுபொருள்

புதுக் கவிதையின் பாடுபொருள்களாக வாழ்க்கை, சாவு, இணைவிழுமச்சணர்வு, நிராசை, தனிமனித உணர்வுத்தாரை, கவிஞர் தொழில், எழுத்தாளன் தொழில், உவமை, படிமம், ஒவகம், கூடார்த்தம் (Obscurity) ஆகியன இடம் பெறுகின்றன.

நடந்தே அழியனும் வழி
கொடுத்தே தீரனும் கடன்
செய்தே அழியனும் வேலை
அழுதே அழியனும் துக்கம்
வாழ்ந்தே முடியனும் வாழ்வு
இதுவே உலகின் நியதி
என வாழ்க்கையைப் பற்றி வல்லிக்கண்ணன் கூறுகிறார்.

புதுக் கவிஞராய்பும் பேர்க்காரன் வழக்கும்

'கதந்திரம்' என்ற தலைப்பில்

இரவிலே வாங்கினோம்

இங்கும் விடியவே யில்லை

என்ற கவிஞராயில் பேர்க்காரன் முழு அகாட்டிக்காலி
முடிகிறது. கோடிக்கணக்கான பாட்டாளி மக்களின் ஏட்டுக்காலி
கோலமும், பட்டினிக் கொடுமையும் நிழல்குவம்பாக சிரியாக
காட்சி அளிக்கின்றன.

நாங்கள் சேற்றில்

கால் வைத்தால்தான்

நீங்கள் சோற்றில்

கைவைக்க முடியும்

என்ற நகரத்தவர்களின் ஆடம்பர வாழ்வை இடிக்காலி
காட்டும் போக்கில் அமைந்த கிராமியக் கவிஞராயிலும் பேர்க்காரன் வழக்கின் இறுக்கத்தைக் காணலாம்.

பாரதியின் சர்வதேசியப் பார்வையை மீண்டும் தமிழ்க் கவிஞர்க்கு வழங்கியவர்களில் இன்குலாப் ஒருவர். 'கிரென்ட் வதத்திற்குக் கேள்விகள் இல்லையா?' என்ற புதுக்கவிஞர்க்காரன் அமைந்த,

இந்தக் குருச்சேத்திரத்தில் எங்கள் கைகள்

ஆயுதங்களைக் கீழே போடவில்லை

மாறாக

எங்கள் கைகளில் தான் ஆயுதங்கள் இல்லை

என்ற வரிகள் விடுதலை பெறப் போராடும் ஒவ்வொரு நாட்டின் ஆத்ம தாகத்தையும் எதிரொலிக்கின்றன.

"கண்ணலும் போது கணவுகள் கிடைக்கிற விட
 கண்ணலும் போது கணவுகள் கிடைக்கிற விட
 இடுட்டாறாலெல் மேற்கூரை குத்தும் நிலம்
 இவிமேல் குறக்கப்போவது
 சன்னல்களை ஏன்று
 கதவுகளை ஓய் "

என்ற கோ. கேசவனின் கவிதை அங்கு உண்டு கீதி கிருஷ்ணராமனு
 புதிய கொத்தடிமையில் சிக்கித் தனிக்கும் இந்தியர் அழிமுரளின்
 குரலாகக் கேட்கிறது.

இவ்வாறாகப் புதுக்கவிதைகளில் போது வழக்கின்
 பண்புகளும் காணப்படுகின்றன. யானோ ஒரு தனிமனிதனின்
 ஒற்றைக் குரலாக இல்லாமல் வீற்றந்த மானுத்தின் வழக்கிக்
 குரலாக அவை எதிரோலி செய்கின்றன.

புதுக் கவிதையும் பொதுவடமையும்

தனி உடைமைச் சமுதாயத்தை உடைத் தெரிந்து போது
 உடைமைச் சமுதாயத்தைக் காணவேண்டும் என்ற துடிப்பினைப்
 புதுக் கவிதைகள் பல புலப்படுத்தி நிற்கின்றன.

"ஒகத்தினில் அவைவர்க்கும் உணவில்லை என்ன
 அரசினை அழித்திடுவோம் - முதலாணி
 அரசினை அழித்திடுவோம்
 தொட்டிற் சனியன் தொடர்ந்தே அமுதமு
 தாங்கிய மனிதர்கள் சலித்தனர்
 வட்டில் நோயால் தாயும் சேர்ந்தமு
 வறுமை நோய்க்கு மருந்துகள் உண்டோ. "

இக் கவிதைகளில் புதுக் கவிஞர் ஒருவர், பதிக்குக் காரண
 மான் தனி உடைமைச் சமுதாயத்தை உடைத் தெரிய
 முன்னேறுகிற உலகப் பெரும்பட்டையைச் சுட்டிக்காட்டி, அதன்
 வெற்றியால் உலகில் பசி அழியும் என்ற நம்பிக்கையை ஏழை
 உள்ளங்களில் எழுப்புகிறார்.

"புமிச் சகாரா பாலையை
 முத்து புத்த கடல்களாக்குவேன்
 புயலைக் கறுப்புத்தியே - கொடிப்
 புதிய தென்றால் - "

புதுக் கவிதையில் நாட்டுப்புறக் காயல்

நாட்டுப் பாடல்களில் பேச்சு வழக்கில் உள்ள வசனங்கள் வடிகட்டப்பட்டு, இயல்பாக, சொற்களுக்குள்ளே ஒவியங்களைக் கூட்டுவது குன்றாத அளவிற்கு நாட்டுப்புறக் கவிதைகளாக வாழ்கின்றன. இதனால்தான் நா. காமராசன், இன்குலாப், சிற்பி, செந்தமிழ் மாறன், புவியரசு போன்ற கவிஞர்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பின்பற்றி எழுதுகின்றனர்.

'ஒரு சேரிக்கிராமமும் தபால்காரன் மரணமும், எங்கு தலைப்பில் அமையும் நா. காமராசனின் கவிதை இதற்குக் கூட்டுதோர் சான்றாகும்.

'மாசிப் பிறையடிக்கும் -

ராத்திரிகளிலே விளையாடும்
மாசங்களிலே விளையாடும்
மழைமேகம் சொல்ல வேண்டும்
தரைஅழுகும் பறைச்சேரித்
தரைமெழுக வந்ததுரை
தரைக்குள்ளே போனதென்ன
தனித்தூக்கம் ஆனதென்ன
ஊர்க்கோடிச் சாவடியில்
ஒளிவிளக்கு எரிஞ்சாலும்
விழிவிளக்கு எரியலியே
வியாசர் கதை முடியவியே'

என்ற பாடல் நாட்டுப்புறப் பாங்கில் அமைந்த ஒள்ளாகும்.

“என்றுண்டைய கவு முமியின் என்ற உள்ளது வில்லை நா.காமராசன் அவர்கள் பாடும் வயல் வெளிப் பாட்டும் நாட்டுப் பறப் பாங்கில் அமைந்தது வேயாம்.

“ஈரோரம் கிளிக்காடு

ஒவ்வொண்ணும் பஞ்சவர்ணம்
பஞ்சவர்ணக் கிளியுறங்கப்
பழத்தாலே கூடு செய்தோம்
பழத்தாலே கூடு செய்து
பவுர்ணமிப்பு மெத்தையிட
கிழக்கே புயலடிக்க
கிளிச்சிறகு பறந்தோட
கிளியோ கிளி
பொலியோ பொலி
ஓ! பொலியோ பொலி.”

புதுக் கவிதையில் இயற்கை

சங்க இலக்கியத்தில் இயற்கை என்பது பின்னணியாக அமைந்து அதன் மூலம் சில கருத்துகளைத் தெளியுமாறு அமைந்து கிடந்தது. கவிஞர்கள் தன் பல்வேறு கருத்துகளை, நோக்கங்களை வெளிப்படுத்துவதற்காகவே இயற்கையைப் பயன்படுத்திய நிலை காணப்படுகிறது. இன்று புதுக்கவிதையில், எவ்வித நோக்கமும் இன்றி, இயற்கையிலுள்ள அழகை மட்டுமே சித்தரித்துக் காட்டுகின்ற நிலையில் இயற்கை அமைகிறது. வெறும் இயற்கையை மட்டுமே அதன் அழகை மட்டுமே பாடுவது இன்றையப் புதுக் கவிஞர்களின் மரபாகத் திகழ்கிறது.

தளிர் பற்றிப் பாடவரும் நா.காமராசன் அவர்கள்.

“இவைப்பிஞ்சு

விதைப்பட்டு

தாவர மின்னல்

வேர்த்து ரிகையின் ஓவியம்”

என்றெல்லாம் அடுக்கிச் செல்கின்றார். கடலைப் பற்றிப் பாடும்போது,

வார்த்தை

வானத்திற்கும் பூமிக்குமாக
 மழை நெசவு நடந்தபோது
 அறுந்துபோன மின்னல் நூல்களை
 நினைத்துப்போன மின்னல் நூல்களை
 நினைத்துத்தான் நான்
 அழுது கொண்டிருக்கிறேன்”

என்று கூறுவது கவியின்பம் நல்குவதாக அமைகிறது
 வானவில்லைப் பற்றிப் பாடும்போது,

“இயற்கை
 ஒரு தூரிகையை சிருஷ்டித்தது
 அதுதான் வானவில்
 சொர்க்கத்திலிருந்து வீசியெறியப்படுகிற
 துரும்புகூட
 அழகாகத்தான் இருக்கிறது”

என்று கூறுகின்றார்.

இவ்வாறாகப் புதுக்கவிதைகளில் இயற்கை எவ்விததாக்கமும் இன்றி அழகுணர்ச்சிக்காக மட்டுமே கொடுப்படுகின்றது.

“இனி என்ற சொல்லுகிற இந்தச் சிவப்புத் தோட்டு, ‘ஈவர் மற்றவர்’, ‘ஆடு கொள்ளுவது’ என்று பொருள்களும், எவ்வளவு அதிக எங்குமான் எவ்வளவானால் நிதை நிதை என்று விடங்கிறோம் இறைவானாலோ நாம்முன்னோல் இந்த சூரி வாமபாக்கி கண்டார், ஒரை ஒவியங்களைச் சூணப்பிடியோ’ என்பது அப்படி குறுக்களாக்கி, போல் கொலை நால்களில் திறப்பித்துக் கூறப்படும் திருச்சிராம்பலக் கோவையார் எனப்படும் திருக்கோவையாரின்

(20)

“இறைவான் புற்றில்லைச் சிற்றம் பலத்துமேன்

இந்தையுன்னும்

இறைவான் உயர்மதிற் கூடவின் ஆய்ந்தவென்

திந்தமிழின்

இறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச்

குழல்புக்கோ

இறைவா தடவரைத் தோட் கென்கோ வாம்புகுந்
தெய்தியதோ”

என்று கூறப்படுகிறது. ஏழிசையின் சூழலில் இறைவன் ஆட்பட்டான் என்பது இதனால் பெறப்படுகின்றதன்றோ?

தமிழின் மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் கொண்டே தமிழ் இசையின் பழமையினை அறியலாம். தொல்காப்பியனார் எழுத்தத்திகாரத்தின் முதல் இயலான நூல் மரபியலின் இறுதி நூற்பாவில்,

“அன்பிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்

உளவென மொழிப இசையொடு சிவணிய

நரம்பின் மறைய என்மனார் புலவர்”

(தொல். எழுத்து. நூன்மரபு. நூ.38)

என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் பொருளத்திகாரத்தில் அகத்தினையியலில் குருப் பொருள்களைக் கூறுகின்ற பொழுது,

“தெய்வம் உணர்வே மாமரம் புட்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப்”

(தொல்.பொருள். அகத்.நூ.13)

நாடகத் தமிழ்

‘நாடகத் தமிழ்’ என்ற ஒரு பிரபு இங்கூட்டுத் திடுப்பதுபோல, உவகினான்சா மற்றுத் தெப்புகளிலேயும் நாடக பிரிவு என்பது இருந்தன. ஆகவே நாடகத்தமிழ் என்பது தமிழ்மொழி ஒன்றிலே உசிய சிறத் தெய்வமாகும். தொல்காப்பியத்தில் ‘நாடக வழக்கிலூம் உவகினான் வழக்கிலூம் என்று எவ்வும் தொடர்க்கொண்டு, அக்காலத்தில் தமிழ் நாடக இருந்திருக்க வேண்டும் என அறிகிறோம். சிலப்பதிராந்திக் கரையில் அடியார்க்கு நல்லவர், ‘நாடகத் தமிழ் நாலாடிய பாலு அகந்தியம் முதலாகவுன்ன தொன்றால்களும் இருந்தன. எந்த குறியுன்னார். இதை நாலூங்க்கம், இந்திரகானியம், பஞ்சயதை, பாதசௌபதியம், மதிவாணர் நாடகத் தமிழ்நால் முதலில் நால்கள் அக்காலத்தில் வழங்கி இரந்து பட்டிருக்க வேண்டும் என்பது உணரக் கிடக்கின்றது. அதன் பின்னர்ப் பெள்ள சமார் இடையீட்டால் இடைக் காலத்தில் நாடகங்கள் சாமக்கிளர்ச்சியை வனர்ப்பன என்ற கருத்துப் பரவி. நாடகத் தமிழ் தேய்ப்பிறை யானது. இராசராச சோழன் காலத்தில் இராசராசேவர நாடம் கோயில்களில் நிகழ்த்தப்பட்டது என்பதும், நாடகம் நடிப்பவாக கணக்கு மானியங்கள் வழங்கப்பட்டன என்பதும் சாசனங்களால் அறியக்கிடக்கின்றன. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அருணாசலக் கவியின் இராம நாடகம், திரிகூட்ராசப்பாக கவிராயரின் ‘குற்றாலக் குறவஞ்சி’, என்னயினாப் புலவரின் ‘முக்கூடற் பன்று’, கோபாலகிருஷ்ண பாரதியாரின் ‘நந்தவார் சரித்திரக் கிர்த்தனை’ முதலியன மீண்டும் நாடகத் தமிழுக்குப் புத்துயிர் அளித்தன. நாடகக்கலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவிச் செழித்தது. பின்னர்ப் புராண சம்பந்தமான நாடகங்கள் தொன்றின. அரிச்சந்திர நாடகம், மார்க் கண்டேயர் நாடகம், சிறுத் தொண்டர் நாடகம், அல்லி நாடகம், பவளக்கொடி நாடகம், கிருஷ்ணன் தூது நாடகம் கோவல நாடகம், காத்தவராயன் நாடகம், இராவண சம்ஹார நாடகம் முதலிய நாடகங்கள் நாடக மேடைக் கடிகப்பட்டுப் பொதுமக்களால் பாராட்டப்பட்டன.

1891ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாடக உலகில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. து.தா. சங்கரதாஸ் சுவாமிகள் என்னும் பெரியார் நாடக உலகில் நுழைந்தார். அவர் பழைய

பெ.கந்தரம் பிள்ளை

பெ.கந்தரம் பிள்ளை 1855-ஆம் ஆண்டு ஆவப்புக்குழலில் பிறக்கப்பட்டார். இவர் மனோன்மணீயம் என்று நாம் இயற்றிய, நூலால் சொல்வது கூப்படுகிறார். திருமுருகாற்றுப் படை, நெடுநல் வாசை, மதுரைக்காஞ்சி முதலிய சங்க நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'திருஞான சம்பந்தர் கால நிச்சயம்' என்ற தங்கிலிக் கட்டுரை ஒன்றை எழுதி இலக்கிய வரலாற்றுக்கு - கால தாப்ச்சிக்கு - வழி கோலினார். இவருடைய நாடக நூலாம் மனோன்மணீயம் நடிப்பதற்கன்றிப் படிப்பதற்காகவும் எழுதப் பட்டது. இது லிட்டன் பிரபு (Lord Lytton) ஆங்கிலத்தில் எழுதிய 'இரகசிய வழி' (The Secret way) என்னும் நூலைத் தழுவியதாகும். தமிழ்ச்சைவ, நாடகச்சைவ, கவிச்சைவ கலந்த இந்நூல் நாடகக் காப்பிய உலகில் தலையாயதாய் மிலிர்கின்றது.

ஏ.கே.குரியநாராயண சாஸ்திரியார்

திரு.வி.கோ. குரியநாராயண சாஸ்திரியர் தம் பெயரைப் 'பரித்திமாற்கலைஞர்' எனத் தூய தமிழில் மாற்றி அமைத்துக் கொண்டார். கவிஞராயும் நாடக ஆசிரியராயும் ஒருங்கே முழுப்பெற்று விளங்கிய இவர், 'ஞான போதினி' என்னும் தமிழ்ப் பத்திரிகைக்கும் ஆசிரியராய் இருந்தார். நலிந்து கிடந்த நாடகத் தமிழ் மீண்டும் புத்துயிர் பெற வேண்டுமென்று பாடுபட்டார். அதன் காரணமாகவே 'நாடகவியல்' என்னும் நாடக இலக்கண தலை இயற்றினார். 'பாவலர் விருந்து' என்ற பாடல் தொகுப்பு தலையும், 'தனிப்பாசுரத் தொகை' என்ற இசைப்பாடல் தொகுப்பு தலையும் இயற்றி வெளியிட்டார் அவற்றுள் சில, போப்பு அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன என்பது

புமில் சம்பந்த முதலியாரி

'புமில் சம்பந்த முதலியார்' அவர்கள் நம்மிடையே வாழ்த்
 'தமிழ் நாடகத் தந்தை' ஆவர். 1891இல் தான் அமெச்சு
 சபைகளும் தோன்றின, நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த
 முதலியார் சென்னையில் சுகுண விலாச சபையை நிறுவினார்...
 பம்பல் முதலியாரவர்கள் நாடகத்தைத் தொழிலாகக் கொண்டு, நாடக
 மல் கலை வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்ட, நாடக
 கலைக்கு ஓர் உயர்வான ஸ்தானத்தைத் தேடித்தந்தார்... பம்பல்
 சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியர், காளிதாசன் ஆகியோரின்
 நாடகங்களை மொழி பெயர்த்ததோடு, கற்பனையாகவும் கமார்
 எண்பது நாடகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். இவருடைப்
 நாடகங்கள் யாவும் அமெச்சுர், தொழில் முறை சபைகள் ஆகியடிகு
 சாராராலும் மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள். 'மனோக்ரா'
 என்ற இவரது கற்பனை நாடகம், சென்ற 65 ஆண்டுகளாகத் தமிழ்
 நாடக மேடையில் அமரத்துவம் பெற்ற நாடகமாய் விளங்கி
 வருகிறது. தமிழ் நாடக உலகம் 'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்'
 என்று சங்கரதாஸ் சுவாமிகளையும், 'தமிழ் நாடகத் தந்தை' என்று
 பம்மல் சம்பந்த முதலியாரையும் இதயத்தில் வைத்துப் போற்
 வருகிறது'.'!

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்

'ஒரு நாடகம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அந்த
 நாடகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்களிடையே ஒழுங்கும்
 நியதியும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும்' என்று ஐம்பது

தண்டுகளுக்கு முன்பு நாடக மேடை சீர்குலைந்திருந்த அந்த நாளிலேயே குரல் எழுப்பிய பெரியார், தமிழ் நாடகத் தலைமை யாசிரியர் இவர். சுவாமிகள் நாடக அமைப்புத் திறன் தெரிந்தவர்; காட்சி அமைப்பின் நுணுக்கம் அறிந்தவர்; நாடகப் போக்கு அமைப்பதில் நயங்கண்டவர். நாடகப் பாத்திரங்கள் வாயிலாக வெளிவரும் பாடல்களிலும் உரையாடல்களிலும் நல்ல பல கருத்துகளைப் பெய்து வைத்தவர். நாடகம் பார்ப்போர் பண்பும் பயனும் பெற வேண்டுமென்று பாடு பட்டவர். சுவாமிகள் ஏறத்தாழ நாற்பது நாடகங்களை எழுதி யுள்ளார். அபிமன்யு சுந்தரி, சீமந்தினி, பவளக்கொடி, சுதியங்குயா, பிரகலாதன், சிறுத்தொண்டர், சத்தியவான் சாவித்திரி சதி சுலோசனா, வள்ளி திருமணம் முதலிய நாடகங்கள் அவற்றுள் சிலவாகும், வடமொழி நாடகமான மிருச்ச கடிகையையும், ஷேக்ஸ்பியர் நாடகமான ரோமியோ ஜூலியத், சிம்பலென் ஆகியவற்றையும் தமிழ் நாடகங்களாக்கியுள்ளார். நாடகத்திற்குப் பாடல்களையும் இவரே எழுதுவார் நாடகத்திற்குப் பாடல்களில் உணர்ச்சிக்கே முதலிடத் திவருடைய நாடகப் பாடல்களில் நான்கு மணிநேராற்பட்டிருக்கும். ‘ஓரே நாள் இரவில் நான்கு மணிநேராற்பட்டிருக்கும். ‘ஓரே நாடகம் முழுவதையும் அடித்துடைப்பெறக்கூடிய ஓரே நாடகம் தமிழ் நாடகத்திற்கு இல்லாமல் பாடல்கள், வசனங்களோடு எழுதி முடிகிறதல் இல்லாமல் பாடல்கள், சுவாமிகள் தெய்வீக ஆற்றல் பெற்றவர் சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றியருளிய நாடகங்கள் தாம் தமிழ் நாடகங்கள் வளர்ச்சிக்கு, ‘அடிப்படைச் செல்வங்கள்’ என்றால்லாம்...’

தமிழில் சிறுக்கை வாட்டு

இங்கு தமிழில் மிகுநியாய் வாட்டுவதும் கூடும். கூத்துக்கலை என்னும். மேலை நாட்டுவர் தொடரப்பாடு கூடும் கூத்துக்கலை என்னும்.

முதற்கண் சிறுக்கையின் இலக்கணத்தைச் சூட்டு காண்போம்; கவையான நிகழ்ச்சி அல்லது குழநிலை அமைப்பு கவர்ச்சியான ஒரு காட்சி; நெருங்கிப் பின்னப்பட்ட நிகழ்ச்சிகள்; ஒருவரின் தனிப்பண்பு; ஒரு சிறு அனுபவம்; வாழ்க்கையின் ஒரு பெற்றி; அறவணர்வால் விளைந்த ஒரு சிக்கல் - இவற்றுள் ஏதேனும் ஒன்று நல்ல சிறுக்கையின் அடிப்படையாய் அமையாலாம். “சிறுக்கைகளில் நீண்ட வருணாக்களுக்கு இடமில்லை; கதைமாந்தரின் பண்பை விளக்குவதற்கோ கதை நிகழ்ச்சியைப் புலப்படுத்துவதற்கோ ஏற்ற அளவிற்கு உரையாடல் அமையலாம். மேலும், சிறுக்கை ‘குதிரைப் பந்தயம் போலத் தொடக்கமும் முடிவும் கவை மிக்கனவாக இருத்தல் வேண்டும்’ என்பார் செட்டிலிக்.

தமிழில் பஞ்ச தந்திரக் கதைகளும், மதனகாமராஜன் கதையும், விக்கிரமாதித்தன் கதையும் மிகப் பழமையானவை. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டிலே விளங்கிய வீரமா முனிவர் ‘பரமார்த்த குரு கதை முதலிய கதைகளைத் தமிழில் எழுதிவர்’ அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார் ‘விநோத ரச மஞ்சி’ என்னும் நூலை எழுதினார். இதில் அவர்தம் சிந்தனையிலே மலர்ந்த சிறுக்கைப் போக்கான கதைகளைக் காணலாம்.

கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மாழும் வேதநாயகம்பிள்ளை (1824 - 89) அவர்கள் ‘பிரதாப முதலியார் சரித்திரமும்’ ‘சுகுண சுந்தரி கதையும்’ எழுதினார். இந்துஸ்தா

இதோல் பொக்குப்படி நாவ்செல் என்று கொள்ளப் பட்டாரும். இந்தெடுங்கதைக்கு இடையிலை வைப்பை சிறுகதை எலும் மலர்ந்துள்ளன என்பதை நாம் அறிய வேண்டும். தமிழ்தமிழ்த் தந்தையார் மறைமலையாட்களார் (1876 - 1950) கோவிலாம்பாள் கடிதங்கள், என்னும் நூலினை எழுதினார். இந்தில் கடிதத் தொகுப்பேயானாலும், ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையேபோலத் தோற்றமளிக்கின்றது. ஆயினும் - இவையெல்லாவற்றைக் காட்டிலும் வ.வே.ச.ஜூயர் (1881 - 1925) அவர்கள் எழுதிய 'மங்கையர்க்கரசியின் காதல்' என்னும் தல் சிறந்த சிறுகதைத் தொகுப்பு நூலாய் விளங்குகின்றது. தமிழரமணிய பாரதியார் கவிஞராக மட்டுமின்றிச் சிறுகதை தமிழியராகவும் நமக்குக் காட்சியளிக்கிறார். அவர் எழுதிய 'தீண்டிமசாஸ்திரி', 'ஸ்வரணகுமாரி' முதலான கதைகள் சிறந்த கதைகளாகும்.

புதுமைப்பித்தன்

மறந்துபோன சிறுகதை எழுத்தாளர்களில் மூவர் புகழ் பெற்றவர். முதலாமவர், விருத்தாசலம் என்ற இயற் பெயரினைக் கொண்ட 'புதுமைப்பித்தன்' (1906 - 1948) ஆவர். பெயரினைக் கொண்ட 'சிறுகதை மன்னன்' என்றும், 'தமிழ் நாட்டின் இவரைச் 'சிறுகதை மன்னன்' என்றும், 'தமிழ் நாட்டின் இவரைச் 'சிறுகதை மன்னன்' என்றும் வழங்குவர். உலகத்தின் சிறந்த சிறுகதை மாப்பஸான்' என்றும் வழங்குவர். உலகத்தின் சிறந்த சிறுகதை களை 'உலகத்துச் சிறுகதைகள்', 'தெய்வம் கொடுத்த வரம்', களை 'உலகத்துச் சிறுகதைகள்', 'தெய்வம் கொடுத்த வரம்', என்ற இவர்தம் மொழிபெயர்ப்புத் தொகுதிகளில் காணலாம். 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' என்ற இவர்தம் கதை, 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' என்ற இவர்தம் கதை, பாத்திரப்படைப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கு கின்றது. 'அன்று இரவு' ஒரு நல்ல கதை. இவருடைய சிறுகதை கள் பல, 'புதுமைப்பித்தன் கதைகள்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளன.

கு.ப.ரா.

இரண்டாமவர், கு.ப.ரா. எனச் சுருக்கமாக வழங்கப்படும் த.ப. ராஜகோபலான் ஆவர். கற்பனை, மனத்தத்துவம் என்ற இரண்டும் இவர் சிறுகதைகளில் களிநடம் புரிவதைக் காணலாம். 'காணாமலே காதல்', 'புனர்ஜன்மம்', 'கனகாம் பரும்' முதலான இவர்தம் சிறுகதை தொகுதிகள், தேனினுமினிய செந்தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகளாகும். இவற்றுள்

கல்கி

முன்றாமவர், சிறுகதை, நாவல் முதலான புதிய இலக்கியத் துறையில் தமக்கெனத் தனியானதோர் இடத்தினைப் பிடித்துக் கொண்டுள்ள 'கல்கி' எனப்படும் ரா.கிருஷ்ணமூர்த்தி ஆவர். இவரைத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் தந்தை எனலாம். எண்ணற்ற கதைகளை இவர் ஆசிரியராய் இருந்த ஆவங்விகடன், கல்கி பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார். 'காத்ராக்கள்ளன்', 'மயில்விழிமான்', 'ஒற்றை ரோஜா' என்பவை இவ்தம் சிறந்த சிறுகதைப் படைப்புகளாகும்.

தமிழில் நாவல் வளர்ச்சி

உங்கிலிமம் கதையிலும் வரலாற்றிலும் ஆர்வம் காட்டுவது; அங்கிலக்கு ஒரு வடிவம் தரவேண்டும் என்று விரும்புவது. விவரங்களுக்கு ஒரு வடிவம் தரவேண்டும் என்று விரும்புவது. விவரங்களுக்கு ஒரு வடிவம் தரவேண்டும் என்று விரும்புவது. விவரங்களுக்கு ஒரு வடிவம் தரவேண்டும் என்று விரும்புவது.

மேலே நாட்டார் தொடர்பால் வளர்ந்த துறை, இந்த மாங்களை முதற்கண் நாவலில் இலக்கணத்தை ஓரளவு போம். நம் வாழ்க்கையை அவ்வாறே எடுத்துக் காட்டுவதாகக் கூட அமைய வேண்டுவதில்லை. வாழ்க்கையோடு இயைந்ததாக கூட அமைய வேண்டும்; மக்களின் வாழ்க்கையை விட உயர்ந்த வாழ்க்கையாக பெருமை மிக்க வாழ்க்கையாக - ஆற்றல் மிக்க வாழ்க்கையாகக் கதையின் கற்பனை அமையலாம். ஆயினும் கூவின் உணர்ச்சிகளையும் குறிக்கோள்களையும் ஒட்டிய

1961-1962:

இத்தனத்தில் முடி இணையாற்றி சுழப்பிடித்துக் கொண்டு வருகின்ற அவர்களை அவர்களை நாவல்களின் தலைப்பாக போடுவது சம்பந்தமாக இவர் நாவல்களின் காண்டார். ஒன்று தமிழ் தலைவர் இவர் நாவல்கள் அணமந்திரங்களும், மாநாடு, புதியமாறு, மலர்விழி, அவ்விரி, அறாவாறி, அஞ்சிப்பன், மாநி முதலிய தூய தமிழ்ப் பெயர்கள் இவர் நாவல்களின் இடம் பெற்ற இன்னோ, பலரும் இத்துறையின் பாத்திரங்களுக்குப் பொதுவாகக் கூடும் துறையில் இவரைப் பின்பற்ற முனைந்தனர், பாலை, தொட்டுக் கால நால், 'அந்த நாள்' பர்மாவிலிருந்து ஸ்ரீராமசுந்தர நிகழ்ச்சியினை அவைந் தோன்ற வருணிக் கமிஷன் தோட்டு, 'தெந்தாம்போ', 'ஓர் உயரிய இலக்கியப் படைப்பு, இந்து', 'செந்தாம்போ', 'ஒரு பூர்த்திப் பணைப்பு, நாவலின் தலைப்பே அல்லி', 'கயாலை', 'ஒரு பூர்த்திப் பணைப்பு, நாவலின் தலைப்பே அல்லி', 'மலர் விழி', 'பண்ணபைப் பறை சாற்றும் நாவல், முடி அல்லோ', 'மலர் விழி', 'பண்ணபைப் பறை சாற்றும் நாவல், முடி அல்லோ', 'மீலை நாட்டப் படைப்புகளோடு ஒப்பிடத் தீர்த்துவேண்டு', 'மீலை நாட்டப் படைப்புகளோடு ஒப்பிடத் தீர்த்துவேண்டு', 'நெஞ்சில் ஒரு முன்' நாவலின் தலைப்பு மட்டுமல்ல, தோட்டு மிடத்து முடத்து நாம் பெறும் அனுபவமும் நாவலைப் பிடித்து முடத்து நாம் பெறும் அனுபவமும் அல்லது, 'வாடாமலர்' இதுவரை இவர் எழுதிய நூல்களில் இறுதியானது, 'அசல்விளக்கு' சாகித்திய அகாதெமியின் தோட்டு மூலம் சூபாய்ப் பரிசினைப் பெற்ற நாவல் பலரின் இல்லாம்பிற்குத் துணை தோடி உருபோட்டியுள்ளது. நெஞ்சைத் தோடும் நல்ல நாவல் 'பெற்ற மனம்'; அது திரைப்படமாகவும் வருத்து. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சமுதாய நாவல் 'முத்தானாருக்கு' திரும்பந்தவர் டாக்டர் மு.வ.அவர்களே ஆவர்.

திருப்தாம் நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சி

இவ்விருப்தாம் நூற்றாண்டில் தமிழ் பல்வேறு துறைகளிலும் செழித்து வளருவதனைக் காண நம் உள்ளத்தில் மதிழ்ச்சி ஏற்படுகின்றது. சென்னையில் திரு.தி.சு. அவினாசி விங்கம் செட்டியார் அவர்கள் கல்வி அமைச்சராயிருந்த போடுது 1946ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்களில் 'தமிழ் வளர்ச்சிக் கழகம்' நிறுவப்பட்டது. இக் கழகத்தின் நோக்கம் தமிழின் பண்டைச் சிறப்புகளைக் காப்பதும், இக்கால நடை முறைக்கு ஏற்ற பண்புகளைப் பெற்று விளங்கச் செய்வது மாகும். இக் கழகத்தின் முக்கியமான பணிகள் மூன்று. ஒன்று; தமிழில் பல்வேறு துறைகளிலும் வெளியாகும் சிறந்த துங்கஞ்சுக்குப் பரிசளித்தல்; இரண்டு: ஆண்டுதொறும் வெவ்வேறிடங்களில் தமிழ் விழா நடத்துதல்; மூன்று, கலைக் களஞ்சியம் தயாரித்தல்.

இம்மூன்று பணிகளும் சீரிய முறையிலே செயலாற்றப் பட்டு வருகின்றன. 750 பக்கங்கள் கொண்ட பத்துத் தொகுதிகள் கலைக்களஞ்சியமாக வெளியிடப் பெற்றுள்ளன. இஃது ஷிக்திய மொழிகளிலேயே முதன் முயற்சியாகத் தமிழில் நடந்து விவரியும் கண்டு விட்டது. இதுபோது சிறுவர் கலைக் களஞ்சியம் பத்துத் தொகுதிகள் வெளிவந்து நிறைவுற்றுள்ளது.

நாட்டு வரலாறு
நூட்க்கத்தில் நம் நாட்டு வரலாறு ஆங்கிலத்திலேயே
நுப்பட்டுள்ளது. பி.டி.சீனிவாச ஜயங்காரின் 'தமிழர்
ஷாஸ்திரம்' (History of the Tamils), எம்.சீனிவாச ஜயங்காரின்
ஷாஸ்திரம் (Tamil Studies) இராமச்சந்திர தீட்சிதரின்
நூட்க்கத்திற்கு முற்பட்ட தமிழர் (Pre-Historic
காலத்திற்கு முற்பட்ட தமிழர்) கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் 'தென்னிந்திய வரலாறு'
(History of South India) என்பன ஆங்கிலத்தில் எழுந்த
ஷாகும். திரு.சதாசிவ பண்டாரத்தார் 'பிற்காலச் சோழர்
ஷாஹ்', 'பாண்டியர் வரலாறு' ஆகிய நூல்களையும், டாக்டர்

'தமிழ்த் வரலாறு' முதலிடம் தெளிவாக்காத எழுதியிலேயே அன்றையில் உங்கள் பேர் கூட இது நீண்ட காலத்திற்கு விரிவாக இருப்பதை கொண்டிருக்கிறீர்கள். தமிழ்த் தொல்போர்த்து வரலாறு' என்னும் நூல்களை எழுதியிருக்கிறீர்கள். போர்த்து வரலாறு' என்னும் நூலினை எழுதியிருக்கார். தமிழ்த் தொல்போர்த்து நிறுவனம் முதலாம் இராசராசன் (க.ந.தி.தொல்போர்த்து எழுதியது) முதலிய பல சிறந்த வரலாற்று நூல்களை ஒன்றிட்டு வருகிறது.

திறனாய்வு நால்கள்

திறனாய்வுத்துறை, மேனாட்டார் இலக்கியத்தினாலும் தொடர்பினாலும் வளர்ந்து வருகின்றது. மேலெல் நால்களை ஒரு திறனாய்வு நாலுக்கு ஒரு திறனாய்வு நால் வெளிவருக முன்னேற்றத்தினைக் காண்கிறோம். தமிழ் நாட்டில் திரு.வ.வே.ச.ஐயர் ஆங்கிலத்தில் எழுதிய 'கம்ப ராமாயாநாசனை' (Kampa Ramayana - A Study) இத்துறையில் வழிகட்டி நூலாகும். ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் எழுதிய 'இதய ஒலி' அடுத்தபடியாய் அமைந்தது. மறைந்த போர்த்து ஆ.முத்துசிவன் அவர்கள் எழுதிய 'கவிதை', 'அசோகவளம்', 'அசலும் நகலும்' என்னும் நூல்கள் நல்ல திறனாய்வு நூல்களாக அமைந்தன அடுத்து, போர்த்து அ.ச.குஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய 'இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்', 'இலக்கிய கலை' ஆகிய இரண்டு நூல்களும் தனி மதிப்பினைப் பெற கின்றன. பின்னது பாடப் புத்தகமாகவும் பயன்படுகிறது. திரு.மார்க்கபந்து சர்மா அவர்களின் 'சிலப்பதிகார ரசனை' மேனாட்டு இலக்கிய ஆராய்ச்சிப் போக்கில் அமைந்துள்ளது. டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் 'இலக்கிய ஆராய்ச்சி இலக்கியத்திறனை ஆயும் அளவுகோலாகப் பயன்படுகிறது' அவர் எழுதி வெளிவந்துள்ள நூல்களாம். 'இலக்கியத்திற்கு 'இலக்கிய மரபு' என்பன, இத்துறை நூல்களில் மணிமுடியாவிளங்குகின்றன. டாக்டர் ந.சஞ்சீவி அவர்களின் 'இலக்கியல் அ.ஆ' எனும் நூல் புதிய உத்தி முறையில் எழுதப்பட்ட நூலாகும்.